



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,164 — FRIDAY, OCTOBER 13, 1950

Published by Authority

PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices :—		Land Sales by the Settlement Officer :—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents :—		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	1089	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	1089
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	—
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	1094
		Land Resumption Notices	—
		Miscellaneous Land Notices	1098
		Lands under Peasant Proprietor Scheme	—

Land Sales by the Government Agents

SOUTHERN PROVINCE

Galle, No. 165.—The Assistant Government Agent, Galle, will on Tuesday, November 7, 1950, at 10 a.m., at the Galle Kachcheri, put up to auction or will otherwise dispose of, the under-mentioned portions of Crown land, in accordance with the regulations of Government regarding land sales. An allotment of land situated in the Bentota-Walallawiti Korale division of the Galle District.

F. V. P. 583. Village—Kudagala

Lot	Name of Land	Name of Applicant or Claimant	Description	Extent	Upset Price per Acre
				A. R. P.	Rs. c.
109	Kudagalkanda Addarapatana <i>alias</i> Vitanagewatta	P. D. de S. Wijeratne and three others	Rubber land	0 0 8	600 0

Land Commissioner's Office,
Colombo, October 9, 1950.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Land Acquisition Notices

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

All that allotment of land called Mavadiyalavu, situated at Mallikaitivu village in Sammanturai Pattu of the Batticaloa District, in extent nearly 2 acres and bounded on the North and South by Irrigation Channels, on the East by the land belonging to the heiress of V. H. Thangapillai of Mallikaitivu and on the West by a road.

Ref. No. J/E/262,
Colombo, September 1, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

All that allotments of land called Kongahahena, Ihaladeniya, Paragahakoratuwa, Henewatta, and Egodahawatta, situated at Hiridenikanda and Navimana North, in Four Gravets, Matara, in extent 28 chains in length and 12 feet in width.

Colombo, September 20, 1950.

DUDLEY SHELTON SENANAYAKE,
Minister for Agriculture and Lands.

1089—J. N. B 1526-034 (10/50)

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be required for a public purpose and will be acquired under the provisions of that Act:

- An allotment of land called *Mawatawatta alias* Ulugedarawatta, situated at Welipitiya in Weligam Korale, Matara District, Southern Province, containing in extent about 20 perches.

Colombo, September 20, 1950.

DUDLEY SHELTON SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Q 3590.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- A portion of the land called Gonnagahawatta, in extent 1 acre approximately, situated at Mahara-Nugegoda in Siyane Korale West (A.P.), Colombo District; and bounded as follows:—

North by Crown land containing the Government School building.
East by land called *Higgahawatta alias* Gonnagahawatta claimed by Dharmasinha and others.
South by rubber land claimed by D. P. Jayakody Appuhamy of Kotte.
West by Mahara-Nugegoda Road.

Ref. No. J/E/308,
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- A portion approximately 6 acres out of the land called Brookside Estate, situated at Wewala in Colombo District; and bounded as follows:—

North by Brookside Estate.
East by Moratuwa-Piliyandala P. W. D. Road.
South by Moratuwa-Piliyandala P. W. D. Road.
West by Moratuwa-Piliyandala P. W. D. Road.

Ref. J/TW/10,
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- The land known as Greenpathwatta (part of assessment No. 23, Greenpath Road), in extent 11 acres 3 roods 2 perches, surveyed and more particularly described as lot No. 1229 in Extract No. 12 of Town Survey Preliminary Plan No. 14B and situated within the Urban Council limits of Anuradhapura.

Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- An extent of about 1 rood and 1 perch of land called Dunumadalagaha-idama (in shrub jungle) in Ulankulama village, Tulana 61, Kalagama Palata, Nuwarakalawiya District, North-Central Province, and bounded on the—

North by Crown land,
East by Tank Bund (Crown land),
South by Tank Bund (Crown land),
West by G. A. C. lease land of U. Tikirala, *Ex. V. V.*—of which the owner is Tikirala Dingiri Banda of Ulankulama, Maradankadawala.

Colombo, September 20, 1950.

DUDLEY SHELTON SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950

Declaration under Section 5

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

- An extent of approximately 3½ acres out of lots 1A (Kongahahena, Helembagaskela), 20A (Pansalekanda, Wanasinghakanda) 22 (Banagepaulayaya, Banagepaulahena), lot 14 (Talayaya, Millagahahena) in F. V. P. 1,090 Galnewatte in N.-C. P. within the following boundaries:—

North by part of lot 1A in F. V. P. 1,090.
East by parts of lots 1A, 20A, 22 and 14 in F. V. P. 1,090.
South by part of lot 14 in F. V. P. 1,090.
West by parts of lots 1A, 20A, 22 and 14 in F. V. P. 1,090.

Colombo, September 20, 1950.

DUDLEY SHELTON SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land called Madapannewatta in extent 3 roods 24 perches, situated at Midigama West in Weligam Korale, Matara District, Southern Province, and described as lot 1 in P. P. A. 1,245.

Colombo, September 20, 1950.

DUDLEY SHELTON SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Q 3469.

Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

All that allotment of land called Mungomuhandiramgekurunduwatta, in extent 6 acres 2 roods 23·9 perches, situated at Battaramulla, Colombo District, and surveyed and shown as lot 1 in P. P. A. 2,746.

Ref. No. J/E/274,
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Q 3441.

Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the following allotments of land described below are needed for a public purpose and will be acquired under the provisions of that Act:—

- Kohilakumbura part of assessment No. 131, Kochchikade (part) within the Town Council limits of Kochchikade and Manaweriya village in extent 7·7 perches, described as lot 1 in preliminary plan No. A 2,741.
- Wanatawatta part of assessment No. 132, Kochchikade (part) within the Town Council limits of Kochchikade and Manaweriya village in extent 1 rood 29·2 perches, described as lot 2 in preliminary plan No. A 2,741.
- Millagahawatta part of assessment No. 115, Kochchikade (part) within the Town Council limits of Kochchikade and Manaweriya village in extent 3 roods 30·6 perches, described as lot 3 in preliminary plan No. A 2,741.
- Rukattanagahawatta, situated at Manaweriya within the Town Council limits of Kochchikade and Manaweriya in extent 27·8 perches, described as lot 4 in preliminary plan No. A 2,741.
- Kadurugahawatta, situated at Manaweriya within the Town Council limits of Kochchikade and Manaweriya in extent 10·5 perches, described as lot 5 in preliminary plan No. A 2,741.
- Kadurugahawatta and Kalhatagahawatta in extent 20·3 perches, situated at Manaweriya in Alutkuru Korale North (A), Colombo District, described as lot 1 in preliminary plan No. A 2,742.

Ref. J/AL/158,
Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

L 3051.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of 50 ft. by 50 ft. from the land called Medagederawatta at Wattegammedda belonging to Medagedera Loku Kalu Banda and four others of Wattegammedda.

Colombo 1, August 2, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

L 3059.

The Land Acquisition Act, No. 9 of 1950*Declaration under Section 5*

I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An extent of about 34 perches from the paddy fields called Pahala Thegediyawe Kumbura and Ihalabadannekotuwa Kumbura on either side of Dambawa-Medabedda Village Committee Road.

No. J/HLG/155,
Colombo 1, July 25, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

L. D. 3727.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of Murapola Ela, extent 80 acres, to wit:—

Preliminary plan No. A 1,493. Village—Ududeniya Madige

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
6	Gurubeddenaya	Chena (no cultivation) contains parts of channel and bund	Waldenuwakagedera Abdul Lassar, Samerakoon Mudiyanse-lage Pinchi Menika, Samerakoon Mudiyanse-lage Dingiri Banda and Samerakoon Mudiyanse-lage Bandara Menika of Ududeniya Madige	0	3	24
7	Do.	Chena (no cultivation) contains part of bund	Maspannegedera Kiri Punchi of Ududeniya Madige	0	1	24
8	Do.	Chena (no cultivation) contains part of channel and bund	Talakada Mudiyanse-lage Dingiri Amma, Bandaranayake Mudiyanse-lage Kalu Banda and Bandaranayake Mudiyanse-lage Ran Menika of Ududeniya Madige	1	0	36
9	Do.	do.	The Papal Seminary (Chief Trustee Rev. Fr. Peter Silva, The Seminary, Ampitiya)	0	3	2
10	Do.	Garden contains mulla, lunumidella, jak trees and parts of channel and bund	Waldenuwakagedera Ismail of Ududeniya Madige	0	2	38

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on November 2, 1950, at 2 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, October 10, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

L.D. 3727.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of Murapola Ela, extent 80 acres, to wit:—

Preliminary plan No. A 1,493. Village—Ududeniya Madige

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Gurubedda	Chena (no cultivation) contains parts of channel and bund	Dissanayake Mudiyansele Appuhami and Wickremasinghe Mudiyansele Mutu Banda of Ududeniya Madige	0	1	35
2	Gurubeddenaya	do.	Kituldeniyegedera Abdeen of Ududeniya Madige	0	1	37
3	Do.	do.	Balasuriya Panditagedera Dingiri Appu, Balasuriya Panditagedera Mituruhami, Balasuriya Panditagedera Punchappu, Balasuriya Panditagedera Tikiri Appu, Balasuriya Panditagedera, Hetuhami, Balasuriya Panditagedera Kiru Appu and Balasuriya Panditagedera Punchi Naide of Ududeniya Madige	1	0	18
4	Do.	do.	The Papal Seminary Ampitiya (Chief Trustee Rev. Fr. Peter Silva, The Seminary, Ampitiya)	4	2	21
5	Do.	do.	M. J. J. Hadju of Ududeniya Madige	3	0	11

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on November 2, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, October 10, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

L.D. 3727.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of Murapola Ela, extent 80 acres, to wit:—

Preliminary plan No. A 1,493. Village—Ududeniya Madige

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
11	Gurubeddenaya	Garden contains gammalu, suriya, milla, ebony trees and parts of channel and bund	Nugagahamulagedera Ahamed Lebbe of Marassana	0	2	38
12	Do.	Coconut garden contains, coconut arecanut, kapok trees, &c., and parts of channel and bund	Do.	0	1	23
13	Muttettuwehena	Waste land contains parts of channel and bund	Ponniah Sokkalingam Thevar, Herat Mudiyansele Mutu Banda Walimuni Herat Mudiyansele Appuhami of Ududeniya Madige and Uduwela Mudiyansele Kalu Banda of Marassana	0	1	32
15	Narankaduwa	Garden contains, jak, coconut, orange trees and part of channel and bund	Kumarapulle Sinnasamy of Ududeniya Madige	0	3	4
16	Do.	Chena (no cultivation) contains parts of channel and bund	Gunasekera Liyana Arachchige Jamis Appuhami of Ududeniya madige	0	2	22

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on November 3, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, October 10, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

L.D. 3727.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of Murapola Ela, extent 80 acres, to wit:—

Preliminary plan No. A 1,493. Village—Udamailapitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
17	Narankaduwa	Chena (no cultivation) contains parts of channel and bund	Kumarapulle Sinnasamy of Ududeniya Madige	0	2	22
18	Do.	do.	Towsi Kankanige Sinna Iralandi of Ududeniya Madige	0	1	25
19	Do.	Garden contains coconut, jak, lunumidella trees, &c., and parts of channel and bund	Thanasandanam, Yapa Mudiyansele Heen Banda, Kana Suppiyah Thevar, Kana Vellasamy, K. M. Kandiah and K. Sinnasamy of Hindagoda, Marassana	3	2	7
20	Do.	Chena (no cultivation) contains parts of channel and bund	K. M. Kandiah of Hindagoda, Marassana	0	3	10
21	Do.	Chena (no cultivation)	Hippola Mudiyansele Loku Banda of Hindagoda, Marassana	0	0	10

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on November 3, 1950, at 2 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

Kachcheri,
Kandy, October 10, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

L.D. 3727.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of Murapola Ela, extent 80 acres, to wit:—

Preliminary plan No. A 1,493. Village—Nikatenne

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
22	Nikatenne	Chena (no cultivation) contains parts of channel and bund	Kotuwegedera Siyatu, ditto Palingu Menika, ditto Punchi Banda and ditto Bandara Menika of Hindagoda, Marassana	0	1	13
23	Do.	do.	Ratnayaka Mudiyansele Ukku Banda and Kiruthi Simega Bandara Wijeratne of Hindagoda, Marassana	0	1	07
24	Do.	do.	Maha Mudiyansele Punchi Banda and Sapugodage Haramanis of Hindagoda, Marassana	1	2	37
25	Do.	do.	Gannile Herat Mudiyansele Punchi Banda and Gannile Herat Mudiyansele Mutu Banda of Hindagoda, Marassana	0	0	4
26	Do.	do.	Yapa Mudiyansele Appuhami of Hindagoda, Marassana	0	3	5
27	Do.	Chena (no cultivation)	do.	0	0	28

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on November 7, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, October 10, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

LD. 3727.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of Murapola Ela, extent 80 acres, to wit:—

Preliminary plan No. A. 1,493. Village—Hindagoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
28	Nikatenne	Chena (no cultivation) contains parts of channel and bund	P. U. Banda, Government pensioner, Elikewala, Marassana and Kotuwagedera Bandara Menika of Hindagoda, Marassana	1	0	31
29	Do.	Chena (no cultivation)	do.	0	0	10
30	Do.	Garden (no cultivation) contains parts of channel and bund	Ratnayake Mudyanselage Ukku Banda of Hindagoda Marassana	0	3	2
31	Do.	Garden contains coconut trees and parts of channel and bund	P. U. Banda, Government Pensioner Elikewala, Marassana	0	2	27
32	Do.	do.	P. U. Banda, Government Pensioner, Elikewala, Marassana and Dissanayake Mudyanselage Kiri Banda of Hindagoda, Marassana	0	1	12

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on November 7, 1950, at 2 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, October 10, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

LD. 3727.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of Murapola Ela, extent 80 acres, to wit:—

Preliminary plan No. A. 1,493. Village—Hindagoda and Uda Mailapitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
33	Nikatenna	Chena (no cultivation) contains parts of channel and bund	Attanayake Mudyanselage Ukku Banda of Hindagoda, Marassana	0	2	16
34	Do.	Chena (no cultivation)	do.	0	1	11
35	Do.	Chena (no cultivation) contains parts of channel and bund	Kalapuge Appu Singho of Marassana	0	0	29
36	Do.	Chena (no cultivation)	do.	0	0	18
43	Hagodahena	do.	Kotuwagedera Mudyanse, ditto Mutu Menika, ditto Punchi Menika and ditto Ukku Banda, all of Hindagoda, Marassana	1	1	19

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on November 8, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands; and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, October 10, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

LD. 3727.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for the construction of Murapola Ela, extent 80 acres, to wit:—

Preliminary plan No. A. 1,493. Village—Hindagoda and Udmailapitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
37	Nikatenna	Chena (no cultivation) contains parts of channel and bund	Attanayake Mudyanselage Ukku Banda of Hindagoda, Marassana	0	1	31
38	Do.	do.	Koonankaragedera Kiri Puncheda, Dangamuwa, Marassana	0	0	25
39	Do.	do.	Abeysekera Mudyanselage Puncheda of Hindagoda, Marassana	0	0	32
41	Do.	Chena (no cultivation)	Abeysekera Mudyanselage Puncheda of Hindagoda, Marassana	0	0	3
42	Diaswatta	Chena (no cultivation) contains parts of channel and bund	P. C. Dias, Diaswatta, Mailapitiya	0	1	28

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on November 8, 1950, at 2 p.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, October 10, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

L D. 4060.

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, for providing storage and office accommodation for the Co-operative Wholesale Establishment at Kandy, to wit:—

Preliminary plan No. A. 1,573. Village—Lewella, Ward No. 10 within M. C. limits of Kandy

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Premises bearing Assessment Nos. 11 and 13, Cross Street	Zinc masonry garage and workshop and premises, containing 2 planked garage offices, one water tap, one zinc masonry latrine, one masonry latrine and a zinc roofed open shed	Mudaliyar James Senanayake of Milton Lodge, Castle Hill Street, Kandy	0	0	28.88
2	Premises bearing Assessment Nos. 137 and 137/1, Trincomalee Street	Tiled masonry show room containing a masonry record room, verandah and wooden staircase	do.	0	0	13.45

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri, on November 17, 1950, at 10 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kandy, October 10, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

Land Redemption Notices

L. D.—B. 49/50

LA 7273

L. C's No. LRO/APL 1692/J/AL/210

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto, shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, July 31, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Preliminary plan No. A 1,038. Village—Hanwella Pahala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Talgahakumbura	Paddy field	Rajaguru Mudhyanselage Punchirala of Yanthanpola, c/o the Village Headman of Hanwella Palata, Kalugomuwa, Kurunegala	1 1 29
2	Talgahakumburapillewa	Chena contains six coconut plants	do.	0 1 31

LA 7277

L. C's No. LRO/APL 1100/J/AL/258,

L. D.—B. 49/50

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, August 7, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Preliminary plan No. A 1,031. Village—Godigomuwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Dorakumbura	Paddy field and threshing floor	Wagapedige Lapaya of Aragoda, Polgahawela	0 3 13

LA 7276

L. C's No. LRO/APL 846/J/AL/421

L. D.—B. 49/50

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, August 11, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Preliminary plan No. A 1,042. Village—Makuloluwa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Welikumbura	Paddy field	Garu Munige Liyanoris Silva, c/o M. Jalis Appuwa of Makuloluwa, Wadakada, Polgahawela	0 2 30

LRO/APL/1573/J/AL/55/LP 6337

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942.

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, July 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Preliminary plan No. A 1,183. Village—Ganegoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Weewaduwa Muttettuwa	Paddy field	Don Peter Jayasundera of Welipotha, Galle	1 2 3
2	Do.	Garden contains coconut and plantain bushes 8 years and a tile kiln	do.	0 0 23

LD.—B 49/50.

LA 7268
LRO/APL 5402/J/AL/547**Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, September 25, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.*Schedule*

Preliminary plan No. A 1,061. Village—Morugama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
1	Alupotha Kumbura	Paddy field	K. Cyril Perera of Raddoluwa, Kotugoda	A. R. P. 0 3 9

L.D.—B. 49/50

LRO/APL 2118/L.D. 4223

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, September 20, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.*Schedule*

Preliminary plan No. A 1,456. Village—Haputale Udagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
1	Mahenemullahena <i>alias</i> Mahenemullawatta	Tea and low jungle contains tea 15 years, also kitul, jak, arecanut, sapu and lunumidella trees 2-40 years	Abarangedara Kusumawathie of Haputale Pallagama, Talatuoya and Abarangedara Gunadasa of Atabage, Panwilatenna	A. R. P. 1 3 18

L.D.—B. 49/50

LRO/APL 3142/L. D. 4211

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the lands described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 ;

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, August 28, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.*Schedule*

Preliminary plan No. A 1,581. Village—Embekke

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
1	Hapugaskumbura	Paddy field	K. R. Appuhami of Embekke, Handessa, Peradeniya	A. R. P. 0 0 22
2	Do.	do.	do.	0 0 25

L. D.—B. 49/50

LA. 7253
L. C's No. LRO/APL 3036/J/AL/182.**Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, July 28, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.*Schedule*

Preliminary plan No. A 1,045. Village—Beddegama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
1	Ambagahamulahena	Coconut garden 30-50 years	Rajapaksa Mudiyansele Tikiri Banda of Denagamuwa School, Polgahawela	A. R. P. 2 0 16

L. D.—B. 49/50

LA. 7271
L. C's No. LRO/APL 2980/J/AL/205**Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, July 28, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.*Schedule*

Preliminary plan No. A 999. Village—Tittawella

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent
1	Hitinawatta	Coconut garden 20-40 years	Divunugalge Unga of Talampitiya, Halugama, and M. D. Kiriya, Tittawella, Kurunegala	A. R. P. 1 0 8

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, July 22, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Preliminary plan No. A 1,209. Village—Nindana

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Nindanebeddeaddara Udumulla	Cinnamon, contains 3 coconut and 4 jak trees 50 years and a foot-path	Mrs. J. P. Maggie de Silva of Mahawatta, Batapola	4	0 11
2	Do.	Cinnamon 50 years	do.	0	0 7
3	Do.	Cinnamon 50 years and a foot-path	do.	0	0 17

L. D.—B. 49/50

LRO/APL 2,344/J/AL/180

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, July 28, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Preliminary plan No. A 926. Village—Paravankudiyiruppu

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Sampappalam	Paddy field	Uduma Lebbe Mohamed Ismail, Division No. 3, Kattankudi	0	2 31
2	Do.	do.	do.	4	1 5

L. D.—B. 49/50

LA 7279
L. C's No. LRO/APL 1028/J/AL/433

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, August 14, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Preliminary plan No. A 1,047. Village—Meddegama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
1	Kanduhakotuwewatta and Kanduhakotuwekumbura	Coconut garden 50 years and paddy field contains a temporary boutique and a stone-built well	L. J. Mary Nona, W. C. Jayaratna, W. N. Jayaratna, W. D. Jayaratna, W. G. Jayaratna, (heirs of the late, William Fernando) c/o Mrs. L. J. Mary Nona of Meddegama, Wellawa	0	2 30

L. D.—B. 49/50

LA 7280
L. C's No. LRO/APL 1977/J/AL/488

Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942 :

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, August 23, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Schedule

Supplement No. 1 to final village plan No. 928. Village—Diyadora

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A.	R. P.
106	Kahatgahamulaha	Coconut garden 20-40 years	R. M. Vallayan, c/o Cooghan Aswoddumpitiya Estate, Kuliyaipitiya	1	2 5

L. D.—B. 49/50

L. C's No. LRO/APL 614/J/AL/424
LA 7275-**Declaration under Section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950**

WHEREAS the Land Commissioner has determined that the land described in the Schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No. 61 of 1942:

Now, therefore, I, Dudley Shelton Senanayake, Minister of Agriculture and Lands, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, August 11, 1950.

DUDLEY SENANAYAKE,
Minister of Agriculture and Lands.

Lot	Name of Land	Schedule		Extent A. R. P.
		Preliminary plan No. A 980. Description	Village—Mitenwala Medagangoda Name of Claimant	
1	Etharahiyagahamulawatta <i>alias</i> Mirishena	Coconut garden 30 years	Angodage Appuwa, Angodage Hapuwa, both of Mitenwala, Pallegama, Mawatagama	3 0 3
2	Do.	Coconut garden contains 40 coconut and 2 cotton trees 30 years and 8 arecanut trees 25 years	do.	0 2 0

L. D.—B. 49/50

L. D. 4223

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Victor Joseph Harold Gunasekara, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kandy Kachcheri on November 20, 1950, at 10 a.m.; and
 - (b) notify to me in writing on or before November 12, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation of such amount.

October, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

Lot	Name of Land	Schedule		Extent A. R. P.
		Preliminary plan No. A. 1,456. Description	Village—Haputale Udagama Name of Claimant	
1	Mahenemullahena <i>alias</i> Mahenemullawatta	Tea and low jungle contains tea 15 years, also kitul, jak, arecanut, sapu and lumumdella trees 2-40 years	Abarangedara Kusumawathie of Haputale Palle- gama, Talatuoya, and Abarangedara Gunadasa of Atabage, Panwilatenna	1 3 18

L. D.—B. 49/50

L. D. 4211

Notice under Section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950

I, Victor Joseph Harold Gunasekara, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me; and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kandy Kachcheri on November 17, 1950, at 2 p.m.; and
 - (b) notify to me in writing on or before November 10, 1950, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation of such amount.

October, 1950.

V. J. H. GUNASEKARA,
Assistant Government Agent.

Lot	Name of Land	Schedule		Extent A. R. P.
		Preliminary plan No. A. 1,581. Description	Village—Embekke Name of Claimant	
1	Hapugaskumbura	Paddy field	K. R. Appuhami of Embekke, Handessa, Peradeniya	0 0 22
2	Do.	do.	do.	0 0 25

Notification of Land Kachcheri to select Persons to receive Grants

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, Jaffna, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9.30 a.m. on Friday, November 10, 1950, at the office of the Divisional Revenue Officer, Tenmaradchi at Chavakachcheri to select a person to receive grant for the Crown land, particulars of which are given below

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

K. KANAGASUNDRAM,
Land Commissioner

October 6, 1950

*Particulars of the land referred to above*Preliminary plan No. A 1,590. Village—Varaṇi North in
Tenmaradchi

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
1	Murugar Vallipuram of Idakkurichchi Varaṇi	0 2 25.2

E 2

Notification of Land Kachcheri to select Person to receive Grants

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, Jaffna, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9.30 a.m. on Friday, November 10, 1950, at the office of the Divisional Revenue Officer, Tenmaradchi at Chavakachcheri to select a person to receive grant for the Crown land, particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

October 6, 1950.

*Particulars of the land referred to above*Preliminary plan No. A 1,582. Village—Kaithadi, Navatkuh in
Tenmaradchi

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent A. R. P.
1	Ponnammah, wife of Manickam Kanagasabai of Maravanpulavu, Chavakachcheri	0 1 36

Miscellaneous Land Notices

No. L.S. 500

Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that Messrs. K. M. K. Janul Abdeen of Kilinochchi and M. M. Sultan of Jaffna, trustees of the Muslim Society of Kilinochchi, have applied for the lease of lots 25BB and 25BC in I. S. P. P. 4; in extent 2 roods situated in Kilinochchi, Jaffna District, for the purpose of establishing a Mosque thereon.

2. At present, there is no place of worship for Muslims in the Karachchi Scheme. The proposed Mosque will serve about 35 persons who are permanently resident in the Kilinochchi area. The land is available for the purpose. It is therefore proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 99 years;
 - (b) Rent: Re 1 per annum;
 - (c) The lessees shall, within two years of the commencement of the lease erect a Mosque on the land to the satisfaction of the Government Agent, Northern Province;
 - (d) The lessees shall use the land for no other purpose.
3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Colombo, October 13, 1950.

No. L.S. 340

Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that the Co-operative Stores Union of Mannampitiya has applied for a lease of about one acre of land from lot 232, in F. T. P. 13, situated in Mannampitiya, Anuradhapura District, as a site for a store, office, garage and milk depot.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 30 years;
- (b) Rent: Rs 3 per annum;
- (c) The lessee shall, within one year from the commencement of the lease and to the satisfaction of the Government Agent, North-Central Province, erect on the land a store, office, garage and milk depot;
- (d) The lessee shall use the land as a site for a store, office, garage and milk depot, and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Colombo, October 13, 1950.

No. LS/737

Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that the Shell Co. of Ceylon Limited, has applied for a lease of about 2.05 perches from lot 26 in P. P. 180, situated within the Town Council limits of Point Pedro, Jaffna District.

2. This land, which already contains certain Petrol Depot structures, adjoins lot 1 in P. P. 7086, which is under lease to the company. It is therefore proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 10 years from April 14, 1948, with the option of renewal for a further term of 10 years;
- (b) Rent: Rs. 35 per annum;
- (c) The lessee shall use the land for a Petroleum Installation, but for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Colombo, October 13, 1950.

No. L.S. 473

Notification under Regulation 21 (2) of the Crown Lands Regulations, 1948

NOTICE is hereby given that the Wadurawa South Co-operative Credit Society has applied for a lease of about two and a half acres from lot 121 in P. P. A 2,497, situated in Wadurawa, Colombo District.

2. The society is at present accommodated in a small temporary building. It is proposed to erect a permanent building for the use of the society and the Rural Development Union. The land will also be utilized for the establishment of a library, playground and industrial centre, and for the construction of other buildings connected with the general welfare of the villagers.

3. It is, therefore, proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 30 years, with an option of renewal for a further term of 30 years;
- (b) Rent: Rs. 30 per annum;

(c) The lessee shall, within six months from the commencement of the lease and in accordance with plans and specifications previously approved in writing by the Government Agent, Western Province, erect on the lands buildings necessary for the activities referred to in paragraph 3 above;

(d) The lessee shall use the land for the purposes referred to in paragraph 3 above, and for no other purpose.

4. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to the undersigned within six weeks from the date hereof.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.

Colombo, October 13, 1950.

No. L.S. 423

Matara District F. V. P. 181, Illupella. Sale of lease of right to mine for plumbago in lot 171

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara District (hereinafter referred to as the Assistant Government Agent), will receive tenders for the lease of the right to mine for plumbago in lot 171 in F. V. P. 181; in extent 3 roods 38 perches, situated in Illupella Village, Weligam Korale, Matara District, for a term of five years subject to the following conditions:—

2. Tenders which must be enclosed in sealed envelopes superscribed "Tenders for Mining Plumbago" will be received at the Matara Kachcheri until 3 p.m. on October 30, 1950, when they will be opened. All persons making tenders will be required to be present in person or satisfy the Assistant Government Agent, by some duly accredited agent that the tender is made in good faith.

3. No tender below the upset premium of Rs. 100 will be accepted.

4. The person, whose tender is accepted, shall forthwith pay to the Assistant Government Agent, 10 per cent. of the amount of his tender, and shall sign the conditions of lease on which the tender is accepted. Should such person fail either to pay the said sum of money or sign the conditions of the lease, the Assistant Government Agent, shall be at liberty to reject his tender. The balance amount of the tender shall be paid within one month.

5. On payment to the Assistant Government Agent within the time specified of the full amount of the tender, the minimum royalty for one year and the security specified at (c) below, the successful tenderer shall be entitled to be put into possession of the land, and to receive an indenture of lease containing the following conditions, amongst others:—

(a) The term of the lease shall be five years with an option of renewal for a further term of five years upon such conditions as the Assistant Government Agent, may consider suitable. Provided that the lessee shall be entitled to terminate the lease by giving six months notice in writing to the lessor.

(b) The lessee shall be entitled to utilize all such timber on the land as may be required by him for purposes incidental to the lease. He shall however, not be entitled to remove any timber whatsoever from the land without the prior written permission of the Assistant Government Agent or otherwise than in accordance with the conditions of such permission.

(c) The lessee shall not be entitled to mine for or remove any minerals other than plumbago from the land.

(d) The lessee shall not throw the spill, &c., into the adjoining dola and thereby block it.

(e) The lessee shall deposit with the Assistant Government Agent, a sum of Rs. 100, as security for the due fulfilment of the conditions of the lease.

(f) The lessee shall in respect of every year of the lease, pay to the Assistant Government Agent,—

(i) a sum calculated at the rate of 5 per cent. of the value of all plumbago won from the land during each year, or

(ii) an annual rent of Rs. 100 per acre or portion thereof, whichever amount is greater,

(iii) surface rent at the rate of Rs. 2 per acre.

6. The lessee shall, when required to do so by the Assistant Government Agent, deposit a sum of Rs. 12.30 on account of the cost of the mining right diagram.

7. If at any time after the acceptance of the tender, but before the issue of the indenture of lease, it appears to the Assistant Government Agent, Matara, that the calling for tenders for the right to mine for plumbago in the said land was due to some mistake or oversight, but for which the same would not have been advertised for lease, or that there is pressing need for the retention of the said land by the Crown the Assistant Government Agent, may declare the said lease cancelled and thereupon the successful tenderer shall be entitled to a refund of any sum deposited by him, but to no compensation or any other relief whatsoever.

8. Should the successful tenderer or any attorney duly authorized by him for the purpose fail or neglect for any reason whatsoever to sign the Indenture of Lease within ten days of it being presented to him for signature or of a notice in writing to present himself at a place to be specified therein to sign the said Indenture, or to pay the amount of tender, security, royalty, surface rent or the cost of mining right diagram mentioned in the preceding paragraphs hereof, the Assistant Government Agent shall be entitled to declare the said lease cancelled and to confiscate as liquidated damages and not as penalty any sum of money which the successful tenderer has deposited. The successful tenderer shall, thereupon, not be entitled to any refund of any sum so forfeited, nor to compensation for improvements or damages sustained, nor shall he have claim to any other relief whatsoever.

The Assistant Government Agent reserves to himself the right of accepting or rejecting any tender.

K. KANAGASUNDRAM,
Land Commissioner.
Officer of the Land Commissioner,
Colombo, October 9, 1950.

ආණ්ඩුවේ ඉඩම් විකිණීමේ කෝ බදුදීම සඳහා දැන්වීමයි

Galle No. 165.—ගාළු දිසාවේ උප ඒජන්ත උත්තාන්තේ මයික් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සත්කය ඉඩම් ආණ්ඩුවේ කිසිදු ප්‍රකාරයට මිල 1950ක් වූ කොමිස්නර් මහ 7වැනි දින පෙරමුරු 10වැනි ආණ්ඩුවේ කිසිදු කොමිස්නර් මිතුරන්ට නොහොත් වෙන ආණ්ඩුවක් තිත්සකරන්ට සෞඛ්‍යව: ආදා. දකුණු දිසාවේ බෙන්කොට මලල්ලාපිටි කෝරළු කොමිස්නර් මිලිවා කිසිදු කිසිදු මිලි එකක්.

අත්තිම සම්ප්‍රදායේ නො. F.V.P. 583. ගම්—කුඩාගල

නො.	ඉඩමේ නම	ඉල්ලුම්කාරයා	අයිතිකම්කරුන්ගේ නම	අක්දම්	ප්‍රමාණය අ.ර.ප.	අක්කරයක කක්ෂරු මිල, රු.
109	කුඩාගලකන්ද අද්දර පහත නොහොත් මිනාගෙණවත්ක	පී. ඩී. ද ආර්. මිලේනන්	පී. ඩී. ද ආර්. මිලේනන්	රබර් ඉඩම	0 0 8	600

මිල 1950ක් වූ කොමිස්නර් මහ 9වැනි දින කොළඹ ඉඩම් කොමිස්නර් මහාලයේ දීය. කේ. කතගසුන්ද්‍රම්, ඉඩම් කොමිස්නර් මහාලයේ.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම

Q 3436

1950ක් අවක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ක් අවක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි මැල්වන් සේනානායක නමැති මිලි මෙහි ප්‍රකාශ කරමි.

කොළඹ දිස්ත්‍රික්කේ මේමාගමකෝරළේ බන්තරමුල්ලේ පිහිටා තිබෙන අක්කර 6, රුඩ් 2, පර්චස් 23-9 විශාලතම ඇඹි කොළඹකන්දේ මහාලයේ කුමාරතුංග, නො. A. 2,746 පලාතේ පවුලකි කොටස.

නො. J/E/274
මිල 1950ක් වූ සැප්තැම්බර් මහ 20වැනි දින කොළඹ දීය. බිබිලි සේනානායක, කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q 3594

1950ක් අවක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ක් අවක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි මැල්වන් සේනානායක නමැති මිලි මෙහි ප්‍රකාශ කරමි.

කොළඹ දිස්ත්‍රික්කේ මුල්ල පිහිටා තිබෙන මාක්සයිම් මන්කන් අක්කර 6 පමණ විශාලතම ඇඹි කොටසක්, ඊට මායිම්:—
උතුර: බාක්සයිම් මන්කන්;
නැගෙනහිර: මොරවුමේ පිලියන්දල පී. බිබිලි. ඩී. පාර;
දකුණ: එම;
බස්නාහිර: එම.

නො. J/TW/10
මිල 1950ක් වූ සැප්තැම්බර් මහ 20වැනි දින කොළඹ දීය. බිබිලි සේනානායක, කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q 3590

1950ක් අවක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ක් අවක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි මැල්වන් සේනානායක නමැති මිලි මෙහි ප්‍රකාශ කරමි.

කොළඹ දිස්ත්‍රික්කේ මින්නාහිර සිහනුකෝරළේ අදිකාර්පත්තුමේ මහර-නුගේගොඩ පිහිටා තිබෙන කොන්තක මන්කන් අක්කරයක් පමණ විශාලතම ඇඹි කොටසක්. ඊට මායිම්:—
උතුර: පාඨගලා කොමන්දාලේ පිහිටා තිබෙන ආණ්ඩුවේ ඉඩම;
නැගෙනහිර: බිම්බ-හ සහ නවත් අස අයිතිකම්කරුන්ගේ නික්කමන්ක නොහොත් ගොන්නගමන්ක;
දකුණ: කෝමමේ ඩී. පී. ජයකොඩි අප්පහාමි අයිතිකම්කරුන්ගේ රබර් ඉඩම;
බස්නාහිර: මහර-නුගේගොඩ පාර.

නො. J/E/308
මිල 1950ක් වූ සැප්තැම්බර් මහ 20 වැනි දින කොළඹ දීය. බිබිලි සේනානායක, කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950ක් අවක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950ක් අවක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිබිලි මැල්වන් සේනානායක නමැති මිලි මෙහි ප්‍රකාශ කරමි.

මන්කන්කමද්දේ පදිංචි මැදුරකදර පොදු කටයුත්තක් සහ වෙනත් අයට අයිති මැදුරකදරවත්ක යන ඉඩමෙන් අඩි 50ක් දිග, අඩි 50ක් පළල කැබැල්ලක්.

මිල 1950ක් වූ අගෝස්තු මහ 2වැනි දින කොළඹ දීය. බිබිලි සේනානායක, කාමිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අගස්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමොනාර නිබන්ත බවින්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින්, 1950 අගස්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයාට බිහිවී පැල්වත් සේනානායක හටුවා මි මෙහි ප්‍රකාශ කරමි.

දමඩො-මැදුමැදු පොළේ දෙපැත්තේ පිහිටි පහල පොල්කොට්ටා මහලුරු පහ ඉහල බිඳුන් කොටුව යන ඉඩම් දෙකෙන් පර්ච් 34 ක් පමණ කැඩැල්ලයි.

මි 1950 ක් වූ පැල්කැමිබර් මස 25 වැනි දින කොළඹදීය. බිහිවී සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අගස්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමොනාර නිබන්ත බවින්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින්, 1950 අගස්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයාට බිහිවී පැල්වත් සේනානායක හටුවා මි මෙහි ප්‍රකාශ කරමි:—

මාතර කබ්බන්කර තුලු නාමිමො උතුරේ පහ බිඳුන්කොටුවේ පිහිටා තිබෙන දිගින් දමුමැල් 28 ක් පමණ පළලින් අඹ 12 ක් පමණ බිම්තරම ඇති කෝත්තකෝග, ඉහලදෙණි, පරපොළොව, සේනේවත්ත පහ එකොඩිමුල්ල යන සම් දරණ බිම් කැබැල්ල.

මි 1950 ක් වූ පැල්කැමිබර් මස 20 වැනි දින කොළඹදීය. බිහිවී සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

මි 1950 අගස්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමොනාර නිබන්ත බවින්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින්, 1950 අගස්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයාට බිහිවී පැල්වත් සේනානායක හටුවා මි මෙහි ප්‍රකාශ කරමි:—

දකුණු පලාතේ මාතර දිගුකොටුවේ මැලිම මෝරළේ මිදුම බිත්තාතිර පිහිටා තිබෙන කොමර් A 1,245 දරණ මුල් බිම්කොටු යදහන් ගොමර් 1 කේ රූමි 3 කුත් පර්ච් 24 ක් බිම්තරම ඇති මැදුමුණකොටුව නිබන්ත බිම් කැබැල්ල

මි 1950 ක් වූ පැල්කැමිබර් මස 20 වැනි දින කොළඹදීය. බිහිවී සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අගස්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමොනාර නිබන්ත බවින්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින්, 1950 අගස්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයාට බිහිවී පැල්වත් සේනානායක හටුවා මි මෙහි ප්‍රකාශ කරමි:—

දකුණු පලාතේ මාතර දිගුකොටුවේ මැලිම මෝරළේ මැලිමරේ පිහිටා තිබෙන පර්ච් 20 ක් පමණ බිම්තරම ඇති උරුමකරුවන්ගේ ගොනොන් මාවතවත්ත නිබන්ත බිම් කැබැල්ල.

මි 1950 ක් වූ පැල්කැමිබර් මස 20 වැනි දින කොළඹදීය. බිහිවී සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

1950 අගස්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමොනාර නිබන්ත බවින්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින්, 1950 අගස්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයාට බිහිවී පැල්වත් සේනානායක හටුවා මි මෙහි ප්‍රකාශ කරමි.

මහලු පලාතේ මාතර දිගුකොටුවේ පස්කොටු මල්ලිකතිටු යන මාවතට මාලිකොටු හට දරණ මුලු ඉඩම් කැබැල්ල, අක්කර (2) දෙකක් පමණ ප්‍රමාණය ඇති උතුරේ පහ දකුණේ ඉරිගේහන් ඇලමල් මාවතේද, කැබොනිගේ මල්ලිකතිටු පදිංචි කන්ගමල්ලෙහි මි මුලාදුකොටුවේ උරුමකරුවන්ට අයිති ඉඩමද, බිත්තාතිරේ පාලක මාවතකරනදී.

ගො. J/E/262 මි 1950 ක් වූ පැල්කැමිබර් මස 1 වැනි දින කොළඹදීය. බිහිවී සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

Q. 3441

1950 අගස්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උමිමොනාර නිබන්ත බවින්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවින්, 1950 අගස්ත 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයාට බිහිවී පැල්වත් සේනානායක හටුවා මි මෙහි ප්‍රකාශ කරමි.

කොට්ටිකොටු පහ මහලුරු පහ පහල පහල කොට්ටිකොටු (කොට්ටිකොටු) පිහිටා තිබෙන කන්ගේරු ගොමර් 131, පර්ච් 07.7 විශාලතම ඇති ගොමර් A 2,741 පර්ච් 1 වැනි කොට්ටිකොටු මහ කොට්ටිකොටු.

කොට්ටිකොටු පහ මහලුරු පහ පහල කොට්ටිකොටු (කොට්ටිකොටු) පිහිටා තිබෙන කන්ගේරු ගොමර් 132 කන් කොට්ටිකොටු, රූමි 1, පර්ච් 29.2 විශාලතම ඇති ගොමර් A 2,741, පර්ච් 2 වැනි කොට්ටිකොටු මහ මහලුරු පහ.

කොට්ටිකොටු පහ මහලුරු පහ පහල කොට්ටිකොටු (කොට්ටිකොටු) පිහිටා තිබෙන කන්ගේරු ගොමර් 115 වැනි කොට්ටිකොටු, රූමි 3, පර්ච් 30.6 විශාලතම ඇති ගොමර් A 2,741 පර්ච් 3 වැනි කොට්ටිකොටු මහ මහලුරු පහ.

කොට්ටිකොටු පහ මහලුරු පහ පහල කොට්ටිකොටු (කොට්ටිකොටු) පිහිටා තිබෙන පර්ච් 27.8 විශාලතම ඇති කොට්ටිකොටු A 2,741 පර්ච් 4 වැනි කොට්ටිකොටු මහ රූක්කුත්තනගමයන්,

කොට්ටිකොටු පහ මහලුරු පහ පහල කොට්ටිකොටු (කොට්ටිකොටු) පිහිටා තිබෙන පර්ච් 10.5 විශාලතම ඇති ගො. A 2,741 පර්ච් 5 වැනි කොට්ටිකොටු මහ මහලුරු පහ.

කොළඹ දිගුකොටුවේ මුලුකැරු කෝරළේ උතුර (A) මහලුරු පහ පිහිටා තිබෙන පර්ච් 20.3 විශාලතම ඇති ගොමර් A 2,742 පර්ච් 1 වැනි කොට්ටිකොටු මහ කුරුමුණකොටුව පහ කුරුමුණකොටුව.

ගො. J/AL/158 මි 1950 ක් වූ පැල්කැමිබර් මස 20 වැනි දින කොළඹදීය. බිහිවී සේනානායක, කායිකම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ආමන්තරයා වූ බඩිලි පැල්වත් සේනානායක නමැති මිම මෙහි ප්‍රකාශ කරමි.

උප වගන්තිය

පලාතේ නො. 1,090. ගල-උ. ම. ප. ගල්නැමිත්ත

නො.	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප.
1A	කෝන්ගහගේගල, හැරුම්පහකැලේ ..	} 3 2 0
20A	සත්පලේකන්ද, වනබිංකන්ද ..	
22	බනගේපාටුලයාන, බනගේපාටුලගේගල ..	
14	කලහාන, මිල්ලගහගේගල ..	

ඉහත සඳහන් ඉඩම් මෙහි පහත සඳහන් මායිම් තුළ පිහිටා තිබේ:—
 උතුරට: නො. 1,090 පලාතේ නො. 1A දරණ බිම් කැබැල්ලේ කොටස ;
 නැගෙනහිරට: නො. 1,090 පලාතේ නො. 1A, 20A, 22 හා 14 දරණ කැබැල්ලටු කොටස ;
 දකුණට: නො. 1,090 පලාතේ නො. 14 කැබැල්ලේ කොටස ;
 බිත්තරයට: නො. 1A, 20A, 22 හා 14 කැබැල්ලටු කොටස.

මේ 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි
 බඩිලි සේනානායක,
 කායිකම් හා ඉඩම් පිළිබඳ ආමන්තරයා.

මේ 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ආමන්තරයා වූ බඩිලි පැල්වත් සේනානායක නමැති මිම මෙහි ප්‍රකාශ කරමි.

ඉහත සඳහන් ඉඩම් මෙහි පහත සඳහන් මායිම් තුළ පිහිටා තිබේ:—
 උතුරට: නො. 1,090 පලාතේ නො. 1A දරණ බිම් කැබැල්ලේ කොටස ;
 නැගෙනහිරට: නො. 1,090 පලාතේ නො. 1A, 20A, 22 හා 14 දරණ කැබැල්ලටු කොටස ;
 දකුණට: නො. 1,090 පලාතේ නො. 14 කැබැල්ලේ කොටස ;
 බිත්තරයට: නො. 1A, 20A, 22 හා 14 කැබැල්ලටු කොටස.

මේ 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි
 බඩිලි සේනානායක,
 කායිකම් හා ඉඩම් පිළිබඳ ආමන්තරයා.

1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ආමන්තරයා වූ බඩිලි පැල්වත් සේනානායක නමැති මිම මෙහි ප්‍රකාශ කරමි.—

මරදන්කඩවල උරාත්තුලමේ යු. විහිරු හිටපු වෙල් පිදුරේ ආදිය මෙහි පහත සඳහන් මායිම් තුළ පිහිටා තිබේ:—
 උතුරු මධ්‍යම පළාතේ කුමරකලාපිය දිස්ත්‍රික්කයේ කලාපී පලාතේ නො. 61 තුලාතේ උරාත්තුලමේ පිහිටි රූ. 1, ප. 1 ක් පමණ විස්තරය ආදිය පද්ධතියේ කැබැල්ලකින් යුක්ත ඉඩම්.

මායිම්—උතුරට: රත්පත්තක බිම් ;
 නැගෙනහිරට: එම මැහිකැල ;
 දකුණට: එම එම ;
 බිත්තරයට: යු. විහිරු හිටපු වෙල් පිදුරේ ආදියේ ඒ. ඒ. ඩී. ඩී. ඉඩම්.

මේ 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි
 බඩිලි සේනානායක,
 කායිකම් හා ඉඩම් පිළිබඳ ආමන්තරයා.

L. D. 3727

ආණ්ඩුවේ කටයුත්තකට ඒනම්:—මුරපොලොලා කැණීම් පිණිස මෙහි පහත සඳහන් මායිම් තුළ පිහිටා තිබෙන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 203 වැනි වගන්තිය යටතේ ලබාගන්නා බවත්, 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ කායිකම් හා ඉඩම් පිළිබඳ ආමන්තරයා වූ බඩිලි පැල්වත් සේනානායක නමැති මිම මෙහි ප්‍රකාශ කරමි.—

බිත්තරයට නො. P. P. A 1,493. ගම—උඩුදොණියමිගේ

නො.	ඉඩමේ නම	ආකාරය	ඉඩම්කම්කරුන්ගේ	මහත, අ. රූ. ප.
1	ගුරුබැද්ද ..	සේන, ආලේ සහ බැමිමේ කොටසක් ඇත	දිනානායක මුදියන්සේරාගේ අප්පුනාමි සහ මිත්‍රමිහිඟමුදියන්සේරාගේ මුත්තරාමි, උඩුදොණියමිගේ	0 1 35
2	ගුරුබැද්දේදෙතන ..	එම	කිතුල්දොණියමිගේගුරුබැද්දේ, උඩුදොණියමිගේ	0 1 37
3	එම ..	එම	බාලසූරිය පංඛිතගෙදර සිං.ඩී.ඉල්ලු, බාලසූරිය පංඛිතගෙදර මහරුණාමි, බාලසූරිය පංඛිතගෙදර පුංචපු, බාලසූරිය පංඛිතගෙදර පිහිරිඅප්පු, බාලසූරිය පංඛිතගෙදර සේනානාමි, බාලසූරිය පංඛිතගෙදර කිරිඅප්පු සහ බාලසූරිය පංඛිතගෙදර කුංචිනාමි, උඩුදොණියමිගේ	1 0 18
4	එම ..	එම	අම්මිපිටියේ සෙම්නරිය, (ප්‍රධාන හාරකරු ගරු පිටර් සිල්වා සියතුමා, සෙම්නරිය, අම්මිපිටිය)	4 2 21
5	එම ..	එම	ඇම්. ජේ. ජේ. හප්පි, උඩුදොණියමිගේ	3 0 11

එකල සේනානායක නමැති මිම මෙහි ප්‍රකාශ කරමි.

ඉහත සඳහන් ඉඩම් මෙහි පහත සඳහන් මායිම් තුළ පිහිටා තිබේ:—
 උතුරට: නො. 1,090 පලාතේ නො. 1A දරණ බිම් කැබැල්ලේ කොටස ;
 නැගෙනහිරට: නො. 1,090 පලාතේ නො. 1A, 20A, 22 හා 14 දරණ කැබැල්ලටු කොටස ;
 දකුණට: නො. 1,090 පලාතේ නො. 14 කැබැල්ලේ කොටස ;
 බිත්තරයට: නො. 1A, 20A, 22 හා 14 කැබැල්ලටු කොටස.

මේ 1950 වූ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි
 බඩිලි සේනානායක,
 කායිකම් හා ඉඩම් පිළිබඳ ආමන්තරයා.

L. D. 3727

ආණ්ඩුවේ කටයුත්තකට ඒ නමින්:—මුරපොල ඇල කැණීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාදැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වැනි කාණ්ඩයේ කර තිබෙන පංතාර්ථවල ප්‍රකාරයට කායිකම් ඇමතිතුමාගෙන් නිසි ආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

සිතියමේ නො. P. P. A 1,493. මෙ—උඩුදොණියමහලයේ

නො.	ඉඩමේ නම	අයුරු	අයිතිකම්කරුන්ගේ නම	මහල,
				අ. රු. ප.
6	ගුරුබැඳ්දොගය..	සේන, ඇලේ සහ බැලීමේ කොටසක් ඇත	මල්දොණුමහලයෙහි අයිතිලියා, සමරකෝන් මුදියන්සේනාලාගේ පි.වි.දොණිඤ්ඤා, සමරකෝන් මුදියන්සේනාලාගේ බිංගිරිඤ්ඤා සහ සමරකෝන් මුදියන්සේනාලාගේ මකාරදොණිඤ්ඤා උඩුදොණියමහලයේ	0 3 24
7	එම ..	එම ..	මස්පස්සේනෙහි නිව්වො, උඩුදොණියමහලයේ	0 1 24
8	එම ..	එම ..	තලාකඩ මුදියන්සේනාලා, බිංගිරිඤ්ඤා, බිංගිරිඤ්ඤා මුදියන්සේනාලා, නර්මාසායන මුදියන්සේනාලා, උඩුදොණියමහලයේ	1 0 36
9	එම ..	එම ..	ඉම්බිට්ටේ මහමනිස (ප්‍රධාන සාරකරු ගරු ඔට්ටි සිල්වා සියතුමා, සහ මනරිය, අම්බුම)	0 3 2
10	එම ..	මස්ස, කොස්, අම්, මිල්ල සහාදි සහ ද, ඇලේ සහ බැලීමේ කොටසක් ඇත	මල්දොණුමහලයෙහි ඉස්මිල්, උඩුදොණියමහලයේ	0 2 24

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට ආණ්ඩුවේ කටයුත්තකට නිබන්ධන මට පොදුපත්තාව දැනගැනීම සඳහා සහතික වශයෙන් මහාකර තිබෙන හැටියට මෙහි දැනුම් දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාහු ඇමතුමක් කළුමනේ නොපොත් කළුමනේ මෙහෙයුම් ක්‍රියාකරණ අංශ මි 1950ක්දී නොමැතිවීම මහ 2 වැනි දින පස්වරු 2 ව මහනුවර කවිවෙලියේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අස්දොම අයිතිවාසිකම්ද කියා කියා සිටින්නට මහා මහ මෙහි ඉඩම් මෙහෙයුම් ඉල්ලා සිටින මුදල් ගණනක් එම ඇත්තාහු කළුමනේ අයිතිකරුවන්ගේ කොරතුරුත් කියා සිටින්නට මහා මහ මෙහි දැනගෙන යුතුයි.

මි 1950ක්දී මක්කෝමර් මහ 10 වැනි දින මහනුවර කවිවෙලියේදීය. ම. ජේ. එම්. ඉරිසේකර, මහනුවර ආණ්ඩුවේ උප ඒජන්ත මිම.

L. D. 3727

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒ නමින්:—මුරපොල ඇල කැණීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාදැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වැනි කාණ්ඩයේ කර තිබෙන පංතාර්ථවල ප්‍රකාරයට කායිකම් ඇමතිතුමාගෙන් නිසි ආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

සිතියමේ නො. P. P. A 1,493. මෙ—උඩුදොණියමහලයේ

නො.	ඉඩමේ නම	අයුරු	අයිතිකම්කරුන්ගේ නම	මහල,
				අ. රු. ප.
11	ගුරුබැඳ්දොගය ..	මස්ස, සමඵල, සුරිය සහාදි සහ ඇත ඇලේ සහ බැලීමේ කොටසක් ඇත	නුගහන මුලයෙහි අහමම් ලොබ්බේ, මාරස්සන	0 2 38
12	එම ..	පොල් මස්ස, ඇලේ සහ බැලීමේ කොටසක් ඇත	එම ..	0 1 23
13	මුත්තේ මුදියන්සේනා	මුදියන්සේනා, ඇලේ සහ බැලීමේ කොටසක් ඇත	උඩුදොණියමහලයේ මොන්තසිනා මොන්තලිංගමන්සිරි, සේනන් මුදියන්සේනාලාගේ මුතු බිංආ, මලිඤ්ඤා සේනන් මුදියන්සේනාලාගේ අප්පුකම් සහ මාරස්සන උඩුදොණියමහලයේ මුදියන්සේනාලාගේ කම්බිබා	0 1 32
15	මාරස්සන මුදියන්සේනා	මස්ස, පොල්, කොස් සහාදිය සහ ඇලේ සහ බැලීමේ කොටසක් ඇත	උඩුදොණියමහලයේ සුමාරපුල්ලේ සිත්තසාමි	0 3 4
16	එම ..	සේන, ඇලේ සහ බැලීමේ කොටසක් ඇත	ඉරිසේකර ලියන ආරම්භයේ ජේම්ස් අප්පුකම්, උඩුදොණියමහලයේ	0 2 22

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට ආණ්ඩුවේ කටයුත්තකට නිබන්ධන මට පොදුපත්තාව දැනගැනීම සඳහා සහතික වශයෙන් මහාකර තිබෙන හැටියට මෙහි දැනුම් දෙමි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාහු ඇමතුමක් කළුමනේ නොපොත් කළුමනේ මෙහෙයුම් ක්‍රියාකරණ අංශ මි 1950ක්දී නොමැතිවීම මහ 3 වැනි දින පෙරවරු 10 ව මහනුවර කවිවෙලියේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අස්දොම අයිතිවාසිකම්ද කියා කියා සිටින්නට මහා මහ මෙහි ඉඩම් මෙහෙයුම් ඉල්ලා සිටින මුදල් ගණනක් එම ඇත්තාහු කළුමනේ අයිතිකරුවන්ගේ කොරතුරුත් කියා සිටින්නට මහා මහ මෙහි දැනගෙන යුතුයි.

මි 1950ක්දී මක්කෝමර් මහ 10 වැනි දින මහනුවර කවිවෙලියේදීය. ම. ජේ. එම්. ඉරිසේකර, මහනුවර ආණ්ඩුවේ උප ඒජන්ත මිම.

L. D. 3727

ආණ්ඩුවේ කටයුත්තකට, ඒ නමින්:—මුරපොල ඇල කැණීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාදැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාදැනීමේ ආඥාපත්‍රයේ" පස්වැනි කාණ්ඩයේ කර තිබෙන පංතාර්ථවල ප්‍රකාරයට කායිකම් ඇමතිතුමාගෙන් නිසි ආකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

සිතියමේ නො. P. P. A 1,493. මෙ—උඩුදොණියමහලයේ

නො.	ඉඩමේ නම	අයුරු	අයිතිකම්කරුන්ගේ නම	මහල,
				අ. රු. ප.
17	මාරස්සන මුදියන්සේනා	සේන, ඇලේ සහ බැලීමේ කොටසක් ඇත	සුමාරපුල්ලේ සිත්තසාමි, උඩුදොණියමහලයේ	0 2 22
18	එම ..	එම ..	තෝසිකන්කානියේ සිත්තසුරලක්දි, උඩුදොණියමහලයේ	0 1 25
19	එම ..	මතුඉඩම්, පොල්, කොස් සහාදිය නිබ්බ, ඇලේ සහ බැලීමේ කොටසක් ඇත	කහසේනම්, මාපා මුදියන්සේනාලාගේ බිත්තසායා, කානා මල්ලසාමි, කානා සුප්පසියා, සේවර්, සේ. ඇම්, කන්දසියා; සහ සේ. සිත්තසාමි, බිඳුගොම, මාරස්සන	3 2 7

නො. ඉඩම් නම	අයදුම්	අයිතිකම්කරුන්ගේ නාම	මහලු, අ. රු. ප.
20	සාර්වභූමි ..	සේන, ඇලේ සහ බැමිමේ කොටස්ද ඇත	සේ. ආම්. කරදිසා, හිඳගොඩ, මාරස්සන 0 3 10
21	එම ..	සේන ..	සිප්පොලමුදියන්ගොලාගේ ගොඩුබොඩ, හිඳගොඩ, මාරස්සන 0 0 10

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ගේ අනුමැති කලාතාම නිමිත බව පොදුජනතාම දැනගැනීම සඳහා සභාවේ මතයන්ගේ සහතිකයක් සහතික පැවිසිව මෙහි දැනුම්දෙයි.

දහනකි ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ පැමිණෙන කලින්ම නොහොත් කලින් මෙහෙයුම් ක්‍රියාකරණ අතර මි 1950 සිටි නොවැම්බර් මස 3 වන දින පස්වරු 2 වන මහනුවර කවිමේරේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අන්තර් අයිතිවාසිකම්ද නිසා නිසාසිටිව මහලු සහ මෙම ඉඩම් මෙහෙයුම් ඉල්ලාසිටින මුදල් කණකන් ඊට ඇත්තාවූ කලින්ම අයිතිකරු කොරතුරුත් නිසාසිටිව මහලු බව මෙහි දැනගනු යුතුයි.

මි 1950 සිටි බන්කෝබර් මස 10 වන දින මහනුවර කවිමේරේදී. වී. ජේ. එච්. ගුණසේකර, මහනුවර අණුමේ රජ ඒජන්ත මහත.

L. D. 3727

අණුමේ කටයුත්තකට, ඒ නම:— මුරපොල ඇල කැණීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ අඟුපත්‍රයේ" පස්වෙනි කාණ්ඩයේ කරනිමිත පොරොන්දු මුද්‍රාපිත කාලයට කාලයට ඇමිණිමාගෙන් නිසි අතර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම නම:—

සිතියම නො. P. P. A 1,493. මම—නිකනැත්ත

නො. ඉඩම් නම	අයදුම්	අයිතිකම්කරුන්ගේ නාම	මහලු, අ. රු. ප.
22	නිකනැත්ත ..	සේන, ඇලේ සහ බැමිමේ කොටස්ද ඇත	කොටුවේගෙදර සියාලු, එම පලිගු මැණිකා, එම පුංචිකොට, එම මණ්ඩාර මැණිකා, හිඳගොඩ, මාරස්සන 0 1 13
23	එම ..	එම ..	රත්නායකමුදියන්ගොලාගේ උත්කුඩකො සහ නිර්මිතර්මිත 0 1 7
24	එම ..	එම ..	මහමුදියන්ගොලාගේ පුංචිකො සහ පුංචිකොගේ කරමානිස්, හිඳගොඩ, මාරස්සන 1 2 37
25	එම ..	එම ..	සත්තිලේ සේරත් මුදියන්ගොලාගේ පුංචිකො සහ ගත්තිලේ 0 0 4
26	එම ..	එම ..	සේරත් මුදියන්ගොලාගේ මුතුකොට, හිඳගොඩ, මාරස්සන 0 3 5
27	එම ..	සේන ..	යාමා මුදියන්ගොලාගේ අප්පුකාමි, හිඳගොඩ, මාරස්සන 0 0 28

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ගේ අනුමැති කලාතාම නිමිත බව පොදුජනතාම දැනගැනීම සඳහා සභාවේ මතයන්ගේ සහතිකයක් සහතික පැවිසිව මෙහි දැනුම්දෙයි.

දහනකි ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ පැමිණෙන කලින්ම නොහොත් කලින් මෙහෙයුම් ක්‍රියාකරණ අතර මි 1950 සිටි නොවැම්බර් මස 7 වන දින පස්වරු 10 වන මහනුවර කවිමේරේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අන්තර් අයිතිවාසිකම්ද නිසා නිසාසිටිව මහලු සහ මෙම ඉඩම් මෙහෙයුම් ඉල්ලාසිටින මුදල් කණකන් ඊට ඇත්තාවූ කලින්ම අයිතිකරු කොරතුරුත් නිසාසිටිව මහලු බව මෙහි දැනගනු යුතුයි.

මි 1950 සිටි බන්කෝබර් මස 10 වන දින මහනුවර කවිමේරේදී. වී. ජේ. එච්. ගුණසේකර, මහනුවර අණුමේ රජ ඒජන්ත මහත.

L. D. 3727

අණුමේ කටයුත්තකට, ඒ නම:— මුරපොල ඇල කැණීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ අඟුපත්‍රයේ" පස්වෙනි කාණ්ඩයේ කරනිමිත පොරොන්දු මුද්‍රාපිත කාලයට කාලයට ඇමිණිමාගෙන් නිසි අතර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම නම:—

මුල් සිතියම නො. P. P. A 1,493. මම—හිඳගොඩ

නො. ඉඩම් නම	අයදුම්	අයිතිකම්කරුන්ගේ නාම	මහලු, අ. රු. ප.
28	නිකනැත්ත ..	සේන, ඇලේ සහ බැමිමේ කොටස් නිසි	සී. ජී. බී.බී, ඇලිකේවල, මාරස්සන සහ කොටුවේගෙදර 1 0 31
29	එම ..	සේන ..	මණ්ඩාර මැණිකා, හිඳගොඩ, මාරස්සන 0 0 10
30	එම ..	මත්ත, ඇලේ සහ බැමිමේ කොටස් නිසි.	එම රත්නායක මුදියන්ගොලාගේ උත්කුඩකො, හිඳගොඩ, මාරස්සන 0 3 2
31	එම ..	මත්ත, පොල්ල, ඇලේ සහ බැමිමේ කොටස්ද ඇත	සී. ජී. බී.බී, ඇලිකේවල, මාරස්සන 0 2 27
32	එම ..	එම ..	සී. ජී. බී.බී, ඇලිකේවල, මාරස්සන සහ දිසානායක මුදියන්ගොලාගේ නිර්මාණ, හිඳගොඩ මාරස්සන 0 1 12

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ගේ අනුමැති කලාතාම නිමිත බව පොදුජනතාම දැනගැනීම සඳහා සභාවේ මතයන්ගේ සහතිකයක් සහතික පැවිසිව මෙහි දැනුම්දෙයි.

දහනකි ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තාවූ පැමිණෙන කලින්ම නොහොත් කලින් මෙහෙයුම් ක්‍රියාකරණ අතර මි 1950 සිටි නොවැම්බර් මස 7 වන දින පස්වරු 2 වන මහනුවර කවිමේරේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොටස අන්තර් අයිතිවාසිකම්ද නිසා නිසාසිටිව මහලු සහ මෙම ඉඩම් මෙහෙයුම් ඉල්ලාසිටින මුදල් කණකන් ඊට ඇත්තාවූ කලින්ම අයිතිකරු කොරතුරුත් නිසාසිටිව මහලු බව මෙහි දැනගනු යුතුයි.

මි 1950 සිටි බන්කෝබර් මස 10 වන දින මහනුවර කවිමේරේදී. වී. ජේ. එච්. ගුණසේකර, මහනුවර අණුමේ රජ ඒජන්ත මහත.

L. D. 3727

අණුමේ කටයුත්තකට, ඒ නම:— මුරපොල ඇල කැණීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ අඟුපත්‍රයේ" පස්වෙනි කාණ්ඩයේ කරනිමිත පොරොන්දු මුද්‍රාපිත කාලයට කාලයට ඇමිණිමාගෙන් නිසි අතර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම නම:—

සිතියම නො. P. P. A 1,493. මම—හිඳගොඩ සහ උමමිටලමිට

නො. ඉඩම් නම	අයදුම්	අයිතිකම්කරුන්ගේ නාම	මහලු, අ. රු. ප.
33	නිකනැත්ත ..	සේන, ඇලේ සහ බැමිමේ කොටස්ද ඇත ..	අත්තනායක මුදියන්ගොලාගේ උත්කුඩකො, හිඳගොඩ, මාරස්සන 0 2 16
34	එම ..	සේන ..	එම 0 1 11

නො. ඉඩමේ නම	අක්ෂර	අයිතිකම්කරුන්ගේ නම	මහල, අ.ර.ප.
35 නිකනැන්න	..	සේන, ඇලේ සහ බැලිමේ කොටසක්ද ඇත	සරලයේ අප්පුසිංහයා, මාරස්සන .. 0 0 29
36 එම	..	සේන	එම
37 හානොඩ සේන	එම	..	කොටුමොහොදර මුදියන්සේ, එම මුදුමැණිකා, එම පුංචිමැණිකා, එම උත්කුම්බො, ඕදගොඩ, මාරස්සන 1 1 19

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කල්පනාව තිබෙන බව පොදුපනතාව දුනහැන්ම සඳහා රිච්චි මගන්තියේ මහාකර තිබෙන හැරියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තා වූ සෑමදෙනම කලින්ම නොහොත් කලින් මෙහි මුද්දරයක් අය වී 1950 සහ 1951 වර්ෂයේ මහ 8 වැනි දින පෙරවර 10 ව මහනුවර කවිමේරියේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට අක්ෂරයේ අයිතිවාසිකම් කීවාහොත් මහල, සහ මෙම ඉඩම් මෙහි මුද්දරය ඉල්ලාගෙන මුදල් ගණනක් ඊට ඇත්තා වූ කලින්ම අයිතිකරුන්ගේ නම සඳහන් කිරීමට මහල, සහ මෙම ඉඩම් මෙහි දැනුම් දුනහැන්ම යුතුයි.

වී. ජේ. එම්. ගුණසේනර,
මහනුවර අනුමැති උප ඒජන්ත ම/ස.

L. D. 3727

අනුමැති කවුලුන්කට, ඒ නම:— මුරපොල ඇල කැණීම් පිණිස මෙහි පහසු සඳහන්වෙන ඉඩම්ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිමිතයේ ඉඩම් ලබාගැනීමේ අයුරු” පස්වැනි කාණ්ඩයේ කරන බවට පොදුපනතාවට කාර්යයක් ඇති බවට මහල, සහ මෙම ඉඩම් මෙහි දැනුම් දෙමි, ඒ ඉඩම් නම:—

සිසිල මේ. නො. P. P. A 1,493. මෙ—ඕදගොඩ සහ උඩමඩුපිටිය

නො. ඉඩමේ නම	අක්ෂර	අයිතිකම්කරුන්ගේ නම	මහල, අ.ර.ප.
37 නිකනැන්න	..	සේන, ඇලේ සහ බැලිමේ කොටස ඇත	අත්කනායක මුදියන්සේ, මාරස්සන, ඕදගොඩ, මාරස්සන 0 1 31
38 එම	..	එම	..
39 එම	..	එම	..
41 එම	..	සේන	..
42 දිසල්වත්ත	..	සේන, ඇලේ සහ බැලිමේ කොටසක් ඇත	පී. සී. බයන්, දිසල්වත්ත, මඩුලුපිටිය .. 0 1 28

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කල්පනාව තිබෙන බව පොදුපනතාව දුනහැන්ම සඳහා හඳුන්වා දුන් මගන්තියේ මහාකර තිබෙන හැරියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තා වූ සෑමදෙනම කලින්ම නොහොත් කලින් මෙහි මුද්දරයක් අය වී 1950 සහ 1951 වර්ෂයේ මහ 8 වැනි දින පෙරවර 20 ව මහනුවර කවිමේරියේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට අක්ෂරයේ අයිතිවාසිකම් කීවාහොත් මහල, සහ මෙම ඉඩම් මෙහි මුද්දරය ඉල්ලාගෙන මුදල් ගණනක් ඊට ඇත්තා වූ කලින්ම අයිතිකරුන්ගේ නම සඳහන් කිරීමට මහල, සහ මෙම ඉඩම් මෙහි දැනුම් දුනහැන්ම යුතුයි.

වී. ජේ. එම්. ගුණසේනර,
මහනුවර අනුමැති උප ඒජන්ත ම/ස.

L. D. 4060

අනුමැති කවුලුන්කට, ඒ නම:— මහනුවර සමුපකාර කොටස මෙහි මුද්දරය මුද්දරය මෙහි පහසු සඳහන්වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස “203 පරිමිතයේ ඉඩම් ලබාගැනීමේ අයුරු” පස්වැනි කාණ්ඩයේ කරන බවට පොදුපනතාවට කාර්යයක් ඇති බවට මහල, සහ මෙම ඉඩම් මෙහි දැනුම් දෙමි, ඒ ඉඩම් නම:—

සිසිල මේ. නො. P. P. A 1,573 මෙ—පල්ලේ, මහනුවර නාගරික සභාව හුලු නො. 1 කොටසයි.

නො. ඉඩමේ නම	අක්ෂර	අයිතිකම්කරුන්ගේ නම	මහල, අ.ර.ප.
1 මිහිපත මේ. 11 සහ 13,	මස් මෙහිලිකලු ඇරු එකක්ද, මැඩපලක්, කන්තෝරුවක්, කන්කුස්සි නොදිය ඇත	ජේම්ස් සේනානායක මුදලිතුරා, “මල්වත් පොළ”, කාලේගිල් පිටිය, මහනුවර 0 0 28-88
2 මිහිපත මේ. 137 සහ 137/1,	..	එම	..

එබැවින් ඉඩම් අයිතිකරුවන්ට අනුමැති කල්පනාව තිබෙන බව පොදුපනතාව දුනහැන්ම සඳහා හඳුන්වා දුන් මගන්තියේ මහාකර තිබෙන හැරියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් ඇත්තා වූ සෑමදෙනම කලින්ම නොහොත් කලින් මෙහි මුද්දරයක් අය වී 1950 සහ 1951 වර්ෂයේ මහ 17 වැනි දින පෙරවර 10 ව මහනුවර කවිමේරියේදී මා ඉදිරිපිට පැමිණ ඒ කොට අක්ෂරයේ අයිතිවාසිකම් කීවාහොත් මහල, සහ මෙම ඉඩම් මෙහි මුද්දරය ඉල්ලාගෙන මුදල් ගණනක් ඊට ඇත්තා වූ කලින්ම අයිතිකරුන්ගේ නම සඳහන් කිරීමට මහල, සහ මෙම ඉඩම් මෙහි දැනුම් දුනහැන්ම යුතුයි.

වී. ජේ. එම්. ගුණසේනර,
මහනුවර අනුමැති උප ඒජන්ත ම/ස.

L D-B 47/50

LA 7271

1950 වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අයුරු පනතේ 5 වැනි වගන්තිය යටතේ මුද්දරයක් මුද්දරයක් ලෙස පනවනු ලබන බවට පොදුපනතාවට කාර්යයක් ඇති බවට මහල, සහ මෙම ඉඩම් මෙහි දැනුම් දෙමි, ඒ ඉඩම් නම:—

එම 1950 සහ 1951 වර්ෂයේ මහ 28 වැනි දින කොළඹදීය.

සිලි සේනානායක,
නාගරික සභාවේ නා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය මුල් පැයේ නොමිලය A 999. මෙ—නික්කවැල්ල

නො. ඉඩමේ නම	අක්ෂර	අයිතිකම්කරුන්ගේ නම	මහල, අ.ර.ප.
1 නික්කවැල්ල	..	පාලන මහලයට මෙහි දිවුල්ලේ උත්තර සහ කුරුණෑගල නික්කවැල්ලේ ඇම. සී. කීරියා	1 0 8

LA 7277

LRO/APL. 1100

L. D.—B 49/50

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මේ යාකොට ඇති උප ලේඛනයේ විභාග කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඥපනතේ කටයුතු සඳහා ලබාදෙනු ලබන ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාදැනීමේ අඥපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ අඥපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා දැක්වීමට යොමු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවතා තිබෙන බවත්, එකී අඥපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් කායිකමාන්ස හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිලි පෙල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1950 අංක 7 වැනි දින කොළඹදීය.

බිලි පේනානායක, කායිකමාන්ස හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නොමිලය A 1,031. සම—කොමිස්නර්

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 දෙරකුමුර	.. කුමුර පහ නමින	.. පොල්ගහවෙල අරඹන බදිංචි මහපෙට්ටේ උපය	0 3 13

L. D.—B 49/50

LA 7276

මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මේ යාකොට ඇති උප ලේඛනයේ විභාග කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඥපනතේ කටයුතු සඳහා ලබාදෙනු ලබන ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාදැනීමේ අඥපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ අඥපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා දැක්වීමට යොමු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවතා තිබෙන බවත්, එකී අඥපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් කායිකමාන්ස හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිලි පෙල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1950 අංක 11 වැනි දින කොළඹදීය.

බිලි පේනානායක, කායිකමාන්ස හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නොමිලය 1,042. සම—මිතුල්ලුම

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 මැලියුමුර	.. කුමුර	.. පොල්ගහවෙල මිදුකඩ, මිතුල්ලුම ඇම. ජලීන් අප්පුමා බාට් රෙදිමුකියේ ලියකෝර්ස් හිල්ලි	0 2 30

L. D.—B 49/50

LA 7273
LRO/APL. 1692/J/AL/210

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මේ යාකොට ඇති උප ලේඛනයේ විභාග කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඥපනතේ කටයුතු සඳහා ලබාදෙනු ලබන ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාදැනීමේ අඥපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ අඥපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා දැක්වීමට යොමු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවතා තිබෙන බවත්, එකී අඥපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් කායිකමාන්ස හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිලි පෙල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1950 අංක 31 වැනි දින කොළඹදීය.

බිලි පේනානායක, කායිකමාන්ස හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නො. A1,038 සම—කන්මැල්ල පහල

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	ප්‍රමාණය, අ. රූ. ප.
1 කල්ගහකුමුර	.. කුමුර	.. කුරුණෑගල, කලගමුම හා මැල්ල පහලේ සම් මුරාදුකියා බාට් සන්තමාපොල පදිංචි රජතුරු මුදියන්සේලාගේ ප්‍රාමිලය	1 1 29
2 කල්ගහකුමුරේ මල්ලාම	සේන, මෙහි පොල්ගස් 6 ක් තිබේ	..	0 1 31
			<hr/>
			1 3 20

L. D.—B 49/50

LA/7253

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මේ යාකොට ඇති උප ලේඛනයේ විභාග කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ අඥපනතේ කටයුතු සඳහා ලබාදෙනු ලබන ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාදැනීමේ අඥපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධනය වූ ඉඩම් නිදහස්කිරීමේ අඥපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා දැක්වීමට යොමු වූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ අඥපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවතා තිබෙන බවත්, එකී අඥපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් කායිකමාන්ස හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිලි පෙල්ටන් සේනානායක නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

මේ 1950 අංක 28 වැනි දින කොළඹදීය.

බිලි පේනානායක, කායිකමාන්ස හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නො. A. 1,045. සම—බැදිදේසම

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ	මහල, අ. රූ. ප.
1 අම්බන්දුලගේග	.. අම්බරුදු 30-50 පොල්වත්ත	පොල්ගහවෙල දෙනගම සේනාලේ රජපහ මුදියන් 2 0 16 පෙලාගේ මිහිරිමිනි;	

L. D.—B 49/50

LRO/APL/1573

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි.

මීට යොමුව ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ නියමා කේරුම් ගතයුතුය) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවතට ගත හැකි බවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවින් කාර්මිකමාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිලි පෙල්වන් සේනානායක මහතා විසින් ප්‍රකාශ කරමි.

1950 අංක 20 වැනි දින කොළඹදින.

බිලි සේනානායක, කාර්මිකමා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය
මුල් පලයෙන් නොමිලය A 1,183 ගම්—ගෝලොඩ.

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.රු.ප.
1	මිවුණිගම	.. කුඹුර	.. දෙවන් පිටි ජයසුන්දර	.. 1 2 3
2	එම	.. අවුරුදු 3 පමණ වූ පොල් ගස කොපල් පවුරද, එම පෝරනයක්ද මිලි	.. එම	.. 0 0 23
				එකතුව .. 1 2 26

L. D.—B 49/50

LRO/APL3142

L. D. 4211

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි.

මීට යොමුව ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ නියමා කේරුම් ගතයුතුය) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවතට ගත හැකි බවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවින් කාර්මිකමාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිලි පෙල්වන් සේනානායක මහතා විසින් ප්‍රකාශ කරමි.

1950 අංක 28 වැනි දින කොළඹදින.

බිලි සේනානායක, කාර්මිකමා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය
මුල් පලයෙන් කො. P. P. A 1,581 ගම්—ඇමිබැක්ක

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.රු.ප.
1	හඳුගස්කුඹුර	.. කුඹුර, ඉඩම	.. කේ. ආර්. අප්පුහාමි, ඇමිබැක්ක, හන්දෙස්ස, පේරදෙණිය	0 0 22
2	එම	.. එම	.. එම	0 0 25
				එකතුව .. 0 1 7

L. D.—B 49/50

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි.

මීට යොමුව ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ නියමා කේරුම් ගතයුතුය) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවතට ගත හැකි බවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවින් කාර්මිකමාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිලි පෙල්වන් සේනානායක මහතා විසින් ප්‍රකාශ කරමි.

මේ 1950 අංක 28 වැනි දින කොළඹදින.

බිලි සේනානායක, කාර්මිකමා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය
මුල් පලයෙන් නොමිලය A 926. ගම්—පරමන්තුබිඳිපුර

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.රු.ප.
1	හම්පප්පලමි	.. කුඹුර	.. අඩක 3 දරණ පොල්විට්ටියකින් කොන්කුඩි පදිංචි ප්‍රමුඛාලයෙහි මොහමුදම්	0 2 31
2	එම	.. එම	..	4 1 5
				4 3 36

L. D.—B 49/50

LA 7268

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයකි.

මීට යොමුව ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිවැරදි කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය යටතේ නියමා කේරුම් ගතයුතුය) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා ඉවතට ගත හැකි බවින්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවින් කාර්මිකමාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිලි පෙල්වන් සේනානායක මහතා විසින් ප්‍රකාශ කරමි.

1950 අංක 25 වැනි දින කොළඹදින.

බිලි සේනානායක, කාර්මිකමා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය
මුල් පලයෙන් නොමිලය A 1,061. ගම්—මල්වතු

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කරුන්ගේ නම	ප්‍රමාණය, අ.රු.ප.
1	අලුපොළකුඹුර	.. කුඹුර	.. කොටුකොඩිපුර පදිංචි කේ. මල්පොරේර	0 3 9

L A 7280

LRO/APL. 1977/J/AL/488

L. D.—B 49/50

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 මැති මහත්මියන්ගේ අයිතිවාසිකම් ප්‍රකාශයයි

මේ කාණ්ඩයේ ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් කඩඉනු සඳහා ලබාදෙනු ලැබූ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 62 මැති මහත්මියන්ගේ සංකොට්ඨාස ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් 3 (5) මැති මහත්මියන්ගේ සමඟ කිසිදා හේරුම් ගත නොවූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කඩඉන්නන් විශේෂයෙන් සැලකෙන කඩඉන්නන් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාවෙන් යටතේ අත්පත් කරගනු ලබන බවත් කායිකමාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිඞ්ලි පැල්වත් සේනානායක හමුදා මිම් මෙහි ප්‍රකාශ කරයි.

මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 මැති මහත්මියන්ගේ අයිතිවාසිකම් ප්‍රකාශයයි.

බිඞ්ලි සේනානායක, කායිකමාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයේ නොමිලය 928, නො. 1 දරණ අතිරේකය. ගම්—දිගෙදර

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාම	ප්‍රමාණය අ.රු.ප.
106 කහවෙහෙලියලයේ	අවුරුදු 20-40 පොල්වත්ත	කුලියාපිටියේ, ඉස්මුද්දුමේ මිත්තේ කුමාර සිරිසේන	1 2 5

L. D.—B 49/50

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 මැති මහත්මියන්ගේ අයිතිවාසිකම් ප්‍රකාශයයි

මේ කාණ්ඩයේ ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් කඩඉනු සඳහා ලබාදෙනු ලැබූ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 62 මැති මහත්මියන්ගේ සංකොට්ඨාස ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් 3 (5) මැති මහත්මියන්ගේ සමඟ කිසිදා හේරුම් ගත නොවූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කඩඉන්නන් විශේෂයෙන් සැලකෙන කඩඉන්නන් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාවෙන් යටතේ අත්පත් කරගනු ලබන බවත් කායිකමාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිඞ්ලි පැල්වත් සේනානායක හමුදා මිම් මෙහි ප්‍රකාශ කරයි.

මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 මැති මහත්මියන්ගේ අයිතිවාසිකම් ප්‍රකාශයයි.

බිඞ්ලි සේනානායක, කායිකමාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයේ නොමිලය A 980. ගම්—මිනැත්වල, මුදුනේකොට්ට

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාම	ප්‍රමාණය අ.රු.ප.
1	අවුරුදු 30 පොල්වත්ත නොකොන් මිරිස්ගේන	මාවකගම, මිනැත්වල, පල්ලේගම පදිංචි, අංකොඩගේ අප්පා, එම සපුවා	3 0 3
2	එම පොල්වත්ත 40ක්ද, කොට්ටපස් 2, පුමක් සහ 8ක් ඇති පොල්වත්ත	එම	0 2 0
			3 2 3

L. D.—B 49/50

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 මැති මහත්මියන්ගේ අයිතිවාසිකම් ප්‍රකාශයයි

මේ කාණ්ඩයේ ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් කඩඉනු සඳහා ලබාදෙනු ලැබූ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 62 මැති මහත්මියන්ගේ සංකොට්ඨාස ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් 3 (5) මැති මහත්මියන්ගේ සමඟ කිසිදා හේරුම් ගත නොවූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කඩඉන්නන් විශේෂයෙන් සැලකෙන කඩඉන්නන් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාවෙන් යටතේ අත්පත් කරගනු ලබන බවත් කායිකමාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිඞ්ලි පැල්වත් සේනානායක හමුදා මිම් මෙහි ප්‍රකාශ කරයි.

මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 මැති මහත්මියන්ගේ අයිතිවාසිකම් ප්‍රකාශයයි.

බිඞ්ලි සේනානායක, කායිකමාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයේ නො. A 1,047. ගම්—මුදුනේකොට්ට

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීන්ගේ නාම	ප්‍රමාණය අ.රු.ප.
1	කඳුකොට්ටමුවත්ත සහ කඳුකොට්ටමුවේ කුඹුර	මුල්ලම මුදුනේකොට්ට පදිංචි ඇල්. ජේ. මේරිසෝනා බාලේ මිලිසම් ප්‍රනාන්දුගේ උරුමකරුගේ මහ ඇල්. ජේ. මේරිසෝනා, බිඞ්ලි. සී. ජයරත්න, බිඞ්ලි. ඇන්. ජයරත්න, බිඞ්ලි. සී. ජයරත්න, බිඞ්ලි. ජී. ජයරත්න	0 2 30

L. D.—B 49/50

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 මැති මහත්මියන්ගේ අයිතිවාසිකම් ප්‍රකාශයයි

මේ කාණ්ඩයේ ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් කඩඉනු සඳහා ලබාදෙනු ලැබූ ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 62 මැති මහත්මියන්ගේ සංකොට්ඨාස ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් 3 (5) මැති මහත්මියන්ගේ සමඟ කිසිදා හේරුම් ගත නොවූ) 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කඩඉන්නන් විශේෂයෙන් සැලකෙන කඩඉන්නන් සඳහා අවශ්‍යව තිබෙන බවත්, එකී ආඥාවෙන් යටතේ අත්පත් කරගනු ලබන බවත් කායිකමාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිවරයා වූ බිඞ්ලි පැල්වත් සේනානායක හමුදා මිම් මෙහි ප්‍රකාශ කරයි.

මේ 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාදැනීමේ ආඥාවෙන් 5 මැති මහත්මියන්ගේ අයිතිවාසිකම් ප්‍රකාශයයි.

බිඞ්ලි සේනානායක, කායිකමාන්ත හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයේ නො. P. P. A. 1,456. ගම්—හඳුකලේ ලඟ

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිවාසිකම්කීන්ගේ නාම	ප්‍රමාණය අ.රු.ප.
1	මාගේකේ මුල්ලයේ නොකොන් මාගේකේ මුල්ලයේ	සේ සහ ලදුකලේ සේ, කිතුල්, කොස්, පුමක් සහාදිය නිසි (1) අඹරන්කොදර කුසුමාපිති, සපුතලේ, පල්ලේගම, නලාකුමය, (2) අඹරන්කොදර ගුණදස, අවිසාගේ, පත්මලාන	1 3 18

L. D.—B 49/50

1950 අංක 9 දරණ ඉඩම් ලියාපදිංචි කිරීමේ ආඥාවෙන් 5 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමක් ප්‍රකාශ කෙරේ

මීට අදාළව ඇති උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් කටයුතු සඳහා උඩතල යුගයේ ඉඩම් කොමසාරිස්ගුණා විසින් නියම කර තිබෙන බැවින් (ඉඩම් ලියාපදිංචි කිරීමේ ආඥාවෙන් 62 වෙනි වගන්තියෙන් සංශෝධනය වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් 3 (5) වැනි වගන්තිය යටතේ කිසිදු කොටසක් සඳහා (ඉඩම් ලියාපදිංචි කිරීමේ ආඥාවෙන් 1950 අංක 9 දරණ ඉඩම් ලියාපදිංචි කිරීමේ ආඥාවෙන් 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් පැලෑටි කටයුත්තක් සඳහා ඉඩිතාම් කිරීමට හිමිව, එකී ආඥාවක යටතේ අත්පත් කර ගනු ලබන බවත්, කෘෂිකර්මාන්ත හා ඉඩම් පිලිබඳ ඇමතිවරයා විසින් විවිධ පැළෑටිවත් සේනානායක හමුදා විසින් මෙහි යටත් ප්‍රකාශ කරයි.

මේ 1950 ක්‍රි.ව. ජූලි මස 22 වෙනි දින කොළඹ දින.

බිම් ලියාපදිංචි කිරීමේ කොමසාරිස්, කොළඹ හා ඉඩම් පිලිබඳ ඇමතිතුමා.

උපලේඛනය

මුල් පලයෙන් නොමිලය A 1,209. ගම්—කිත්තුන

කො. අඩංගු කම	විස්තර	අයිතිවාසිකම් හිමිවන්නා	ප්‍රමාණය, අ.රු.ප.
1	කිත්තුන බැද්ද අද්දර ඉඩම් 50 පමණ මහ පොළොව 3, කොස්ගස් 4 හහ අඹ පාච	චන්ද්‍ර. පී. මැති සිල්වා කෝනාරාමයන්, මහවත්ත, බවටපොල	4 0 11
2	එම	අමරාසිංහ 50 පමණ ආරාධන	0 0 7
3	එම	අමරාසිංහ 50 පමණ ආරාධන හහ අඹ පාච	0 0 17
			එකතුව .. 4 0 35

L. D. 4223

1950 අංක 9 දරණ ආණ්ඩු විධිවිධාන ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමක්

මහනුවර දිනස්තරයේ ආණ්ඩු විධිවිධාන ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහි දැන්වීමක් කළේය.

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අයිතිවාසිකම් සඳහා ආණ්ඩු විධිවිධාන ඉඩම් ගැනීමේ අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මෙහි දැන්වීමේ මගින් ලියාපදිංචි කර ගැනීමට අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති පැමිණෙන සේ—
 (අ) මේ 1950 ක්‍රි.ව. ජූලි මස 20 වෙනි දින පෙරමුරු 10 ව මහනුවර කමිටුවේ පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලපෑමක් නොමැතිව එසේ මා ඉදිරියට එවිය යුතුය;
 (ආ) කමිටු එසේ පෙනී සිටින කැනුණු විසින් මේ 1950 ක්‍රි.ව. ජූලි මස 12 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමිටුවේ අයිතිවාසිකම් මගින්, මගින් ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දීමේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මේ 1950 ක්‍රි.ව. ජූලි මස 10 වෙනි දින මහනුවර කමිටුවේ දින.

ච. ජේ. එම්. ආණ්ඩුකර, මහනුවර දිනස්තරයේ ආණ්ඩු විධිවිධාන ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමක්

උපලේඛනය

මුල් පලයෙන් නොමිලය P. P. A 1,456. ගම්—හඹුකොළ ඉඩම

කො. අඩංගු කම	විස්තර	අයිතිවාසිකම් හිමිවන්නා	ප්‍රමාණය, අ.රු.ප.
1	මාගේ මුල් පලයෙන් නොමිලයෙන් හෝ සහලයුතුන්ගේ, කිතුල්, කොස්, පුම්ප් සහ කොස්ගස්	(1) ආබර්නෙතර කුසුමාවතී, හඹුකොළ, පල්ලේපොල, කලාතුමිය, (2) ආබර්නෙතර ආණ්ඩු, ආබර්නෙතර කැත්ත	1 3 18

L. D. 4211

1950 අංක 9 දරණ ආණ්ඩු විධිවිධාන ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමක්

මහනුවර දිනස්තරයේ ආණ්ඩු විධිවිධාන ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහි දැන්වීමක් කළේය.

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්, ඉහත සඳහන් 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාවෙන් අයිතිවාසිකම් සඳහා ආණ්ඩු විධිවිධාන ඉඩම් ගැනීමේ අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මෙහි දැන්වීමේ මගින් ලියාපදිංචි කර ගැනීමට අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති පැමිණෙන සේ—
 (අ) මේ 1950 ක්‍රි.ව. ජූලි මස 17 වෙනි දින පෙරමුරු 20 ව මහනුවර කමිටුවේ පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලපෑමක් නොමැතිව එසේ මා ඉදිරියට එවිය යුතුය;
 (ආ) කමිටු එසේ පෙනී සිටින කැනුණු විසින් මේ 1950 ක්‍රි.ව. ජූලි මස 10 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිලිබඳ කමිටුවේ අයිතිවාසිකම් මගින්, මගින් ඉල්ලා සිටීම පිලිබඳ විස්තර, ඉල්ලන වන්දීමේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිලිවෙලෙහි විස්තර යන මේවා මා මෙහි ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මේ 1950 ක්‍රි.ව. ජූලි මස 10 වෙනි දින මහනුවර කමිටුවේ දින.

ච. ජේ. එම්. ආණ්ඩුකර, මහනුවර දිනස්තරයේ ආණ්ඩු විධිවිධාන ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමක්

උපලේඛනය

මුල් පලයෙන් නොමිලය P. P. A 1,581. ගම්—ඇමරිකන්

කො. අඩංගු කම	විස්තර	අයිතිවාසිකම් හිමිවන්නා	ප්‍රමාණය, අ.රු.ප.
1	හඹුකොළ කුඹුරු	කේ. ආර්. අප්පුහාමි, ඇමරිකන්, හන්දෙස්, පෙරදෙණිය	0 0 22
2	එම	එම	0 0 25
			එකතුව .. 0 1 7

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி செல்டன் சேனாயுக்கா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறேன் :—

தென் மாகாணத்தில் மாதத்தறை ஜில்லா வெலிகம் கோற்றையிலிருக்கும் மீததிகம் மேற்கிலுள்ள 3 றூட 24 பாசசல விசாலமான மததபன்னெ வத்த எனனும் காணிப் பங்கு

கொழும்பு,

1950 ம் ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிமீ 20 ந் உ.

டட்லி செல்டன் சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி விவசாய மந்திரி டட்லி செல்டன் சேனாயுக்கா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறேன் :—

தென் மாகாணத்தில் மாதத்தறை ஜில்லா வெலிகம் கோற்றையிலிருக்கும் வெலிபிட்டியிலுள்ள சுமார் 20 பாசசல விசாலமான மாவத்தவத்த அல்லது உளுக்கெரவத்த எனனும் காணிப் பங்கு

கொழும்பு,

1950 ம் ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிமீ 20 ந் உ.

டட்லி செல்டன் சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி செல்டன் சேனாயுக்கா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறேன் :—

மாதத்தறை கடவத் ஸத்தறவில் ஹிரிதெனிகநதவிலும் நாலிமனை வடகிலுமிருக்கும் 28 சங்கிலி நீளமானது 12 அடி அகலமானதுமான, கோங்குறேன, இலுனதெனிய, பறகஹுகொறட்டுவ, ஹேனேவத்த, எகொடகஹவத்த எனனும் எல்லாக் காணித் துணடுகள.

கொழும்பு,

1950 ம் ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிமீ 20 ந் உ.

டட்லி செல்டன் சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி செல்டன் சேனாயுக்கா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறேன்.

கொழும்பு,

1950 ம் ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிமீ 1 ந் உ.

டட்லி சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம்: L D. 3,198,
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J/ஐ/262.

காணியின் விபரம்.

மட்டக்களப்பு டிஸ்திரிக்டில் சமபாந்துறைப் பகுதியில் மல்லிகைத் தீவெனனும் கிராமத்தில் மாவடி வளவு எனனும் ஓர் காணித்துண்டு, ஏறக்குறைய இரண்டு ஏக்கர் விசாலமுள்ளது வடகும்-தெற்கும்-தண்ணீர் பாயும் வாய்க்காலையும்; கீழ்க்கே-மல்லிகைத் தீவிலுள்ள லீ. எச. தங்கப்பிள்ளையின் உரித்தாளருக்குரிய காணியையும்; மேற்கே-ரோட்டையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டட்லி செல்டன் சேனாயுக்கா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறேன்.

கொழும்பு,

1950 ம் ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிமீ 20 ந் உ.

டட்லி சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் : Q 3,594.
காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/TM/10.

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக், வேவலை எனனும் கிராமத்திலிருக்கும் புறுக்கமிட் எஸ்ரேற் எனனும் காணியில் 6 ஏக்கர் விசாலமுள்ள ஒரு பாகம். எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : புறுக்கமிட் எஸ்ரேற் ;

கீழ்க்கு : மொறட்டுவ-பிலியநதலாவ டீ. டபிள்யு. டீ., ரோட்டு ;

தெற்கு : மேறபடி.

மேற்கு : மேறபடி.

Q 3,590

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம், காணி விவசாய மந்திரி டட்லி செல்டன் சேனாயுக்கா ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறேன் :

கொழும்பு,

1950 ம் ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிமீ 20 ந் உ.

டட்லி சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் :

காணி, விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/ஐ/308.

காணியின் விபரம்.

கொழும்பு டிஸ்திரிக் கியானை கோற்றை மேற்கு (A. P.) ல் மஹாறை-நுகேகொடையிலிருக்கும் சுமார் 1 ஏக்கர் விசாலமுள்ள கோன்னகஹவத்தை எனனும் காணியின் ஒரு பகுதி. எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு : அரசினர் பாடசாலையிருக்கும் முடிக்குரிய காணி ;

கீழ்க்கு : தாமசிஹஹாவும் மற்றவர்களும் உரிமை பாராட்டும் ஹிக்கஹவத்தை அல்லது கோன்னகஹவத்தை எனனும் காணி ;

தெற்கு : கோற்றை, டீ. டீ. ஜெயக்கொடி அபபுஹாமி உரிமை பாராட்டும் றப்பர் காணி ;

மேற்கு : மஹாறை-நுகேகொடை ரோட்டு.

1950 ම ඔක්තෝබර් 9 ම ඉலක්ක කාணி எடுத்தற் சட்டம், 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இத்தால பிரகடனம் செய்கிறேன். —

අනු	பெயர்
1A	கோங்குறைவேள, கெலம்பகலகெல
20A	பானசாலகந்த, வனசிங்ககந்த
22	பனுகேபெளலயாய, பனுகேபெளலவேள
14	தலயாய, மிலக்கறைவேள

இவைகளின் பகுதியைக்கொண்ட மூன்றரை ஏக்கர் விசாலமுள்ள காணி.

எல்லைகள் —

வடக்கு : துண்டு 1A ன பகுதி ;
 கிழக்கு : துண்டுகள் 1A, 20A, 22, 14 ன பகுதி ,
 தெற்கு : துண்டு 14 ன பகுதி ,
 மேற்கு : துண்டுகள் 1A, 20A, 22, 14 ன பகுதி.

வடமத்திய மாகாணம், கடைசிக் கிராமப் பட்டது இல. 1,090 கொண்ட கலநவதத எனனுங் கிராமத்தில் உள்ளது.

கொழும்பு,

1950 ம ௨௦ (செப்டெம்பர்) புரட்டாதிஸ் 20 ந உ.

டபிள் ஷெலரன் சேனனாயக்க,
 காணி, விவசாய மந்திரி

1950 ம ஆண்டின் 9 ம இலக் க காணி எடுத்தற் சட்டம், 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இத்தால பிரகடனம் செய்கிறேன்.

கொழும்பு.

1950 ம ௨௦ (செப்டெம்பர்) புரட்டாதிஸ் 20 ந உ.

டபிள் ஷெனனாயக்க,
 காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசுண்டுகள் இலக்கம் : Q 3,469.

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/B/274.

காணிகளின் விபரம்.

பிரதமப்படம் இலக்கம் A 2,746 ல துண்டு 1 என அளநகுக்காட்டப்பட்ட 6௪ 2௫. 23·9 போச்சல விசாலமுள்ள கொழும்பு டிஸ்திரிக், பத்தறமுல்லை என்னும் கிராமத்திலிருக்கும் முன்கொழுகண்டிருகே குருநதுவததை என்னும் பெயரையுடைய எல்லாத துண்டுக காணிகளும்.

1950 ம ஆண்டின் 9 ம இலக் க காணி எடுத்தற் சட்டம், 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இத்தால பிரகடனம் செய்கிறேன்.

கொழும்பு,

1950 ம ௨௦ (செப்டெம்பர்) புரட்டாதிஸ் 20 ந உ.

டபிள் ஷெனனாயக்க,
 காணி, விவசாய மந்திரி.

மாகாண அல்லது டிஸ்திரிக் எசுண்டுகளின் இலக்கம் : Q 3,441

காணி, விவசாய மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/AL/158.

காணிகளின் விபரம்.

பிரதமப்படம் இலக்கம் A 2,741 ல துண்டு 1 என விவரிக்கப்பட்ட கொச்சிக்கடை மணவேரியா நகரசபை எல்லைக்குள் வரிமதிப்பு இலக்கம் 131 ன பகுதியைக் குறிக்கும் 0௪. 0௫. 07·7 போச்சல விசாலமுள்ள கோழிலக்குப்பற என்னும் பெயரையுடைய காணி.

பிரதமப்படம் இலக்கம் A 2,741 ல துண்டு 2 என விவரிக்கப்பட்ட கொச்சிக்கடை மணவேரியா நகரசபை எல்லைக்குள் வரிமதிப்பு இலக்கம் 132 ன பகுதியைக் குறிக்கும் 0௪. 1௫. 29·2 போச்சல விசாலமுள்ள வனத்தவததை என்னும் பெயரையுடைய காணி.

பிரதமப்படம் இலக்கம் A 2,741 ல துண்டு 3 என விவரிக்கப்பட்ட கொச்சிக்கடை மணவேரியா நகரசபை எல்லைக்குள் வரிமதிப்பு இலக்கம் 115 ன பகுதியைக் குறிக்கும் 0௪. 3 ௫. 30·6 போச்சல விசாலமுள்ள மிலக்கறைவததை என்னும் பெயரையுடைய காணி.

பிரதமப்படம் இலக்கம் A 2,741 ல துண்டு 4 என விவரிக்கப்பட்ட கொச்சிக்கடை மணவேரியா நகரசபை எல்லைக்குள் மணவேரியா கிராமத்திலிருக்கும் 0௪. 0௫. 27·8 போச்சல விசாலமுள்ள றுக்கட்டைக்கறைவததை என்னும் பெயரையுடைய காணி.

பிரதமப்படம் இலக்கம் A 2,741 ல துண்டு 5 என விவரிக்கப்பட்ட கொச்சிக்கடை மணவேரியா நகரசபை எல்லைக்குள் மணவேரியா கிராமத்திலிருக்கும் 0௪. 0௫. 10·5 போச்சல விசாலமுள்ள கடுறுகறைவததை என்னும் பெயரையுடைய காணி

பிரதமப்படம் இலக்கம் A 2,742 ல துண்டு 1 என விவரிக்கப்பட்ட கொழும்பு டிஸ்திரிக் அளுத்தருகோற்றின் டவக்கு (A) ல மணவேரியா என்னும் கிராமத்திலிருக்கும் 0௪ 0௫. 20·3 போச்சல விசாலமுள்ள கடுறுகறைவததை, கறுட்டக்கறைவததை என்னும் பெயரையுடைய காணி.

1950 ம ஆண்டின் 9 ம இலக் க காணி எடுத்தற் சட்டம், 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும், அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டபிள் ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இத்தால பிரகடனம் செய்கிறேன். —

வட-மத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக், கலகம்பலாததை, 61 ம துலாளை, ஊலனகுளம் கிராமத்தில் உள்ள ணுமதலக்கறஇடம் என்று சொல்லப்படும் ஒரு றூட ஒரு பரப்பு (1 ௫ 1 பர) க கொண்ட பததைக்காட்டுக காணி.

எல்லைகள் :—

வடக்கு : அரசாட்சியினரின் காணி ,
 கிழக்கு : குளக்கட்டு (அரசாட்சியினரின் காணி) ;
 தெற்கு : குளக்கட்டு (அரசாட்சியினரின் காணி) ;
 மேற்கு : பழைய வெல விதாளை யு திருநீயின் வதுவைக காணி.

காணியின் சொந்தக்காரர். — திருநீயனகே டிஷ்நிப்பண்டா, ஊலனகுளம், மரதனக்கவை.

கொழும்பு,

1950 ம ௨௦ (செப்டெம்பர்) புரட்டாதிஸ் 20 ந உ.

டபிள் ஷெலரன் சேனனாயக்க,
 காணி, விவசாய மந்திரி.

1950 ம ஆண்டின் 9 ம இலக் க காணி எடுத்தற் சட்டம், 5 ம பிரிவின்படியான பிரகடனம்.

கீழ் விபரிக்கப்படும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கிறதென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி, டபிள் ஷெலரன் சேனனாயக்க ஆகிய நான் இத்தால பிரகடனம் செய்கிறேன். —

நகர அளவை முதல் படவிலக்கம் 14B ல, பிரிவில்லம் 12 ல, கூடுதலான குறிப்பாக விபரிக்கப்படும் துண்டிலக்கம் 1,229, அனூராதபுரம் நகரசபை எல்லைக் குட்கட்டிக்கும கிறீனபாதவதத (வரிவிதிப்பிலக்கம் 23 ல ஒரு பகுதி, கிறீனபாத வீதி) என்னும்க்கப்படும் காணியின் விசாலம் 11 ஏக்கர், 3 றூட 02 பாச்சல.

கொழும்பு,

1950 ம ௨௦ (செப்டெம்பர்) புரட்டாதிஸ் 20 ந உ.

டபிள் ஷெனனாயக்க,
 காணி, விவசாய மந்திரி.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும், 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் எனும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் (நடு) (ஒகஸ்தர்) ஆவணிமீ 2 ந உ.

டடலி சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

காணியின் விபரம்

வததகம்மத்தலிலிருக்கும் மெதகெதர லொககு கலு பண்டாவுக்கும் இன்னும் நாலவருக்கும் சொந்தமுள்ள மெதகெதரவத்தவென்ற பெயருடைய காணியில் 50 அடி நீலமும் 50 அடி அகலமும் கொண்ட வததகம்மெதலிலிருக்கும் ஓர் காணித்துண்டு.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

மேற்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் எனும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் சேனாயுக்க ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் (நடு) (ஜூலை) ஆடிமீ 25 ந உ.

டடலி சேனாயுக்க,
காணி, விவசாய மந்திரி.

காணி விவசாய மந்திரி காரியாலையத்தின் இலக்கம் : J/HLG/155.

காணியின் விபரம்.

டெம்பவ-மெதபத்த கிராமச் சங்க ரோட்டுக்கு இருக்கக்களிலும்மிருக்கும் பஹல தெல்கெடியாவ குமபுரவென்றும், இஹலபடதனனேகொட்டுவ கும்புர வென்றும் பெயருடைய நெல வயலில் 34 பர்ச்சல விசாலங்கொண்ட காணித்துண்டு.

80 ஏக்கர் உள்ள முறப்பொல எல எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துண்டு. காணியின் பெயர்	பிரதமப்படத்தது இல : A 1,493. விபரம்.	குறிச்சி—உடுதெனியமடிகே.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1 குருபெத்த	நீர் வாய்க்கால் பகுதியும் சேனை யும்-உள்ள தோட்டம்	டிசனாயுக்க முதியானசேலாகே அப்புஹாமி, விகிரமசிங்ஹ முதியானசேலாகே	0 1 35	
2 குருபெத்தேறைய	ஷே	கித்தலதெனியகெதர அப்தீன், உடுதெனிய மடிகே	0 1 37	
3 ஷே	ஷே	பாலசூரிய பண்டிதகெதர டிககிரி அப்பு, மேற்படி மித்துஹாமி, மேற்படி புசுப்பு, மேற்படி டிககிரி அப்பு, மேற்படி ஹேத்துஹாமி, மேற்படி கிரி அப்பு, மேற்படி நயிதே அப்பு, உடுதெனியமடிகே	1 0 18	
4 ஷே	ஷே	பாபரசு குருமடம், அம்பிட்டிய (பிரதானி : மேனமைதங்கிய குரு பீட்டர் சிலவா, குருமடம், அம்பிட்டிய	4 2 21	
5 ஷே	ஷே	எம். ஜே. ஜே. கச்சி, உடுதெனிய	3 0 11	

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புகொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம் பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான இதுனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கின்றேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பெச்சுகின்ற சகலரும் தாமரக் அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய் 1950 ம் (நவம்பர்) கார்த்திகை மாதம் 2 ந தேதியிலன்று காலை 10 மணிகு கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டதே தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தனமையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கணடிக் கச்சேரி,
1950 ம் (நடு) (ஒகஸ்தரோபா) ஜப்பசிமீ 10 உ.

வீ. ஜே. எச். குணசேகர,
உதவி அரசாட்சி ஏசனரு.

80 ஏக்கர் உள்ள முறப்பொல எல எனனும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துண்டு. காணியின் பெயர்.	பிரதமப்படத்தது இல : A 1,493. விபரம்.	குறிச்சி—உடுதெனியமடிகே.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ ரூ. ப.
6 குருபெத்தேறைய	நீர் வாய்க்கால் பகுதியும், சேனை யும் உள்ள தோட்டம்	வலதெனுவகெதர அப்துன் லல்லா, சமரகோன முதியானசேலாகே பின்ச்சி	0 3 24	
7 ஷே	ஷே	மெனிக்கா, சமரகோன முதியானசேலாகே டிககிரிபண்டா, சமரகோன முதியானசேலாகே பண்டார் மெனிக்கா, உடுதெனிய மடிகே.	0 1 24	
9 ஷே	ஷே	மலபனன் கெதர கிரி புசுசா, உடுதெனிய, மடிகே	1 0 36	
9 ஷே	ஷே	தலகட முதியானசேலாகே டிககிரி அம்மா, பண்டார்நாயக்க முதியானசேலாகே கலுபண்டா, பண்டார்நாயக்க முதியானசேலாகே ரன்மெனிக்கா, உடுதெனிய மடிகே	0 3 2	
10 ஷே	மில்ல, லுனுமிதெல், பலா மரங் களும் நீர்வாய்க்கால் பகுதியும் உள்ள தோட்டம்	பாபரசு குருமடம் (பிரதானி, மேனமைதங்கிய பீட்டர் டி. சிலவா, சுவாமி அவர்கள், குருமடம், அம்பிட்டியா வலதெனுவகெதர யிமைல, உடுதெனியமடிகே	0 2 38	

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் எனப்பதை 6 ம் பிரிவினபடி வேண்டிய பிரகாரம் நான இதுனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கின்றேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பெச்சுகின்ற சகலரும் தாமரக் அல்லது அவரவருடைய காரியகாரர்மூலமாய் 1950 ம் (நவம்பர்) கார்த்திகை மாதம் 2 ந தேதியிலன்று காலை 2 மணிகு கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டதே தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தனமையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கணடிக் கச்சேரி,
1950 ம் (நடு) (ஒகஸ்தரோபா) ஜப்பசிமீ 10 ந உ.

வீ. ஜே. எச். குணசேகர,
உதவி அரசாட்சி ஏசனரு.

80 ஏக்கர் உள்ள முற்பொல எல என்னும் பசிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

துணடு. காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல : A 1,493. குறிச்சி—உடுதெனியமடிகே.	விசாலம் ஏ. ரூ. ப.
11	குருபெத்தேன .. கமலு, சூரிய, மில்ல, எபனி மரங்களும், நீர்வாய்க்காற் பகுதியும் உளள தோட்டம்	0 2 38
12	ஷே .. தெனனந் தோட்டம், தெனனை, பாக்கு, தெப்பெக மரங்களும் நீர்வாய்க்காற் பகுதியுமுள்ள தோட்டம்	0 1 23
13	முத்தெட்டுவேனென் வெநநிலம், நீர்வாய்க்காற் பகுதியுமுள்ள தோட்டம்	0 1 32
15	நாரண்கடுவ .. பலா, தெனனை, தோடை மரங்களும், நீர்வாய்க்கால பகுதியும் உளள காணி	0 3 4
16	ஷே .. நீர்வாய்க்காற் பகுதியும் சேனையுமுள்ள தோட்டம்	0 2 22

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம் (நவம்பர்) காத்தினை மாதம் 3 ந தேதியிலன்று காலை 10 மணிக்கு கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தனமையையும் அவவுடநதைக்களுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கணடிக் கச்சேரி,
1950 ம் (நவ) (ஒகற்றோபர்) ஐப்பசிமீ 10 ந உ.

வீ. ஜே. எச். குணசேகர,
உதவி அரசாட்சி ஏசனடு.

80 ஏக்கர் உள்ள முற்பொல எல என்னும் பசிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

துணடு. காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல : A 1,493. குறிச்சி—உடமயிலப்பிடடிய	விசாலம். ஏ ரூ. ப.
17	நாரண்கடுவ .. நீர்வாய்க்காற் பகுதியும் சேனையுமுள்ள தோட்டம்	0 2 22
18	ஷே .. தோசி கங்கானிகே சினையிருலாண்டி உடுதெனியமடிகே	0 1 25
19	ஷே .. தெனனை, பலா, லுனுமிதெல்லமரங் களும், நீர்வாய்க்காற் பகுதியுமுள்ள தோட்டம்	3 2 7
20	ஷே .. நீர் வாய்க்காற் பகுதியும், சேனையுமுள்ள தோட்டம்	0 3 10
21	ஷே .. சேனையுள்ள காணி	0 0 10

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம் (நவம்பர்) காத்தினை மாதம் 3 ந தேதி மாலை 2 மணிக்கு கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தனமையையும் அவவுடநதைக்களுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கணடிக் கச்சேரி,
1950 ம் (நவ) (ஒகற்றோபர்) ஐப்பசிமீ 10 ந உ.

வீ ஜே. எச். குணசேகர,
உதவி அரசாட்சி ஏசனடு.

80 ஏக்கர் உள்ள முற்பொல எல என்னும் பசிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :-

துணடு. காணியின் பெயர்.	பிரதமப்படத்து இல : A 1,493. குறிச்சி—நிக்கத்தெனன.	விசாலம். ஏ. ரூ. ப.
22	நிக்கத்தெனன .. நீர் வாய்க்காற் பகுதி கொட்டுவேகெதற் சியாதது, மேற்படி மெனிக்கா, மேற்படி புகுசி பண்டா, மேற்படி யும் சேனையுமுள்ள பண்டார மெனிக்கா, இனதோகொட, மாரலலனை தோட்டம்.	0 1 13
23	ஷே .. ஷே .. நதையுக்க முதியானசேலாகே உக்குபண்டா, கோத்தி சிரிமேக பண்டார விஜேரதன, இனதி கொட, மாரலலனை	0 1 7
24	ஷே .. மா முதியானசேலாகே புகுசிபண்டா, செபுகொடகே ஹரமாலி, இனதிக்கொட, மாரலலனை	1 2 37
25	ஷே .. கணணில ஜேரத முதியானசேலாகே புகுசி பண்டா, மேற்படி முததுபண்டா, இனதிக்கொட, மாரலலனை	0 0 4
26	ஷே .. யாப்பா முதியானசேலாகே அப்புறாமி, இனதிக்கொட, மாரலலனை	0 3 5
27	ஷே .. ஷே ..	0 0 28

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவர்கள் எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாரரூபமாய 1950 ம் (நவம்பர்) காத்தினை மாதம் 7 ந தேதியிலன்று காலை 10 மணிக்கு கணடிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தனமையையும் அவவுடநதைக்களுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கணடிக் கச்சேரி,
1950 ம் (நவ) (ஒகற்றோபர்) ஐப்பசிமீ 10 ந உ.

வீ. ஜே. எச். குணசேகர,
உதவி அரசாட்சி ஏசனடு.

80 ஏக்கர் உள்ள முற்பொலஸ் எனும் பரிசுத்தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துண்டு	காணியின் பெயர்.	பிரதமப்படதது இல : A 1,493	குறிச்சி—சிறந்தகொட.	விசாலம்.
28	நிக்கதென	நீர் வாய்க்கால் பகுதியும், சேனையும	பி. யு பண்டா, அரசாங்க பெனஷனா, எலிகவெல, மாறஸஸன, கொட்டுவே	1 0 31
29	ஷெ	சேனையுள்ள தோட்டம்	உள்ள தோட்டம்	0 0 10
30	ஷெ	தோட்டமும் நீர்வாய்க்காற் பகுதி	கெதர பண்டார மெனிக்கா, இனதிகொட, மாறஸஸன	0 3 2
31	ஷெ	தெனன மரங்களும, நீர்வாய்க்	பி யு பண்டா, அரசாங்க பெனஷனா, எலிகவெல, மாறஸஸன.	0 2 27
32	ஷெ	காற் பகுதியுமுள்ள தோட்டம்	ஷெ	0 1 12
				(1) மேற்படியும், (2) டிசுனையுக்க முதியானசேலாகே கிரிபண்டா, சிறந்தகொட, மாறஸஸன

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவாகன எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறா எனபதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1950 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 7 ந தேதியிலன்று மாலை 2 மணிகுக் கணடிக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கணடிக் கச்சேரி, 1950 ம (நவ) (ஒகற்றோபர்) ஐப்பசிமீர் 10 ந உ. வீ. ஜே. எச். குணசேகர, உதவி அரசாட்சி ஏசண்ணு.

80 ஏக்கர் உள்ள முற்பொலஸ் எனும் பரிசுத்தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துண்டு	காணியின் பெயர்.	பிரதமப்படதது இல : A 1,493	குறிச்சி—சிறந்தகொட, உடமயிலப்பிடடிய.	விசாலம்
33	நிக்கதென	நீர்வாய்க்கால் பகுதியும் சேனை	அத்தனையுக்க முதியானசேலாகே உக்கு பண்டா, இநதிகொட, மாறஸஸன	0 2 16
34	ஷெ	யும் உள்ள தோட்டம்	ஷெ	0 1 11
35	ஷெ	நீர் வாய்க்கால் பகுதியும் சேனை	கலபுக்கே அப்புகிஞ்சோ, மாறஸஸன	0 0 29
36	ஷெ	யும் உள்ள தோட்டம்	ஷெ	0 0 18
43	ஷெ	ஷெ	கொட்டுவகெதர முதியானசே, மேற்படி. முதத்துமெனிக்கா, மேற்படி புஞ்சி மெனிக்கா, மேற்படி. உக்குபண்டா, சிறந்தகொட, மாறஸஸன	1 1 19

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவாகன எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறா எனபதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1950 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 8 ந தேதியிலன்று மாலை 10 மணிகுக் கணடிக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கணடிக் கச்சேரி, 1950 ம (நவ) (ஒகற்றோபர்) ஐப்பசிமீர் 10 ந உ. வீ. ஜே. எச். குணசேகர, உதவி அரசாட்சி ஏசண்ணு.

80 ஏக்கர் உள்ள முற்பொலஸ் எனும் பரிசுத்தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துண்டு	காணியின் பெயர்.	பிரதமப்படதது இல : A 1,493	குறிச்சி—சிறந்தகொட-உடமயிலப்பிடடிய.	விசாலம்.
37	நிக்கதென	நீர்வாய்க்கால் பகுதியும் சேனையும	அத்தனையுக்க முதியானசேலாகே உக்குபண்டா, இநதிகொட, மாறஸஸன	0 1 31
38	ஷெ	உள்ள தோட்டம்	ஷெ	0 0 25
39	ஷெ	ஷெ	கூனனகாரகெதர கிரி புஞ்சா, தண்டகமுல, மாறஸஸன	0 0 32
41	ஷெ	சேனையுள்ள தோட்டம்	அபேசேகர முதியானசேலாகே புஞ்சிபண்டா, இநதிகொட, மாறஸஸன	0 0 3
42	டியாஸவத்த	நீர் வாய்க்கால் பகுதியும் சேனை	பி. சி. டயஸ, டியாஸவத்த, மைலப்பிடடிய	0 1 28
				யும் உள்ள தோட்டம்

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் விவசாய மந்திரியவாகன எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறா எனபதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1950 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 8 ந தேதியிலன்று மாலை 2 மணிகுக் கணடிக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கணடிக் கச்சேரி, 1950 ம (நவ) (ஒகற்றோபர்) ஐப்பசிமீர் 10 ந உ. வீ. ஜே. எச். குணசேகர, உதவி அரசாட்சி ஏசண்ணு.

ஐக்கிய சங்கம் கணடி பண்டகசாலைக்காக எனும் பரிசுத்தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணிகளை, அஃதாவது :—

துண்டு	காணியின் பெயர்.	பிரதமப்படதது இல : A 1,573.	குறிச்சி—லேவல-வாட இல. 10, கணடி நகரசபைக்குட்பட்டது	விசாலம்
1	இல. 11, 13, குடுருல் வீதி	ஒரு தக்கரஞ்சகம், வேலை ஸ்தலமும், இரண்டு மர கஞ்சககும், ஒரு தக்கர்	முதலியாரா, ஜேம்ஸ் செனையுக்க, "மில்டன லொடஜ", காசில்	0 0 28-88
2	இல. 137, 137/1, திரி கோணமலை வீதி	ஒரு போட்ட காட்சிசாலையும், பலகைப்படிக்கும் உள்ளது	ஷெ	0 0 13-45

எடுத்துக்கொள்வதற்கான எத்தனஞ்செய்யும்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, விவசாய மந்திரியவாகன எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியாரா எண்ணியிருக்கிறா எனபதை 6 ம பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசித்தமாய விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1950 ம (நவம்பர்) கார்த்திகை மாதம் 17 ந தேதியிலன்று மாலை 10 மணிகுக் கணடிக் கச்சேரியில் என்முனப்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணிகளிலுள்ள உடநதைகளினது தன்மையையும் அவ்வுடநதைகளுக்காய்த தாம் சாதிகும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற் கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

கணடிக் கச்சேரி, 1950 ம (நவ) (ஒகற்றோபர்) ஐப்பசிமீர் 10 ந உ. வீ. ஜே. எச். குணசேகர, உதவி அரசாட்சி ஏசண்ணு.

LRO/APL/2118/LD/4223

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, ட்லி ஷெலர்ன் செனாயக்க ஆசிரியர் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிழி 20 ந் உ.

டடலி சேனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இல : A 1,456. கிராமம்—கப்புதனை உடகம்.

துண்டு. காணியின் பெயர்.

விபரம்.

உரிமை கேட்பவர் பெயர்.

விசாலம்.

ஏ. றா. ப.

1 மறேனனமுல்லறேன அல தேயிலை, கிததுல், பலா, பாகு (1) அபறங்கெதற் குசமாவதி, ஹபுதனை, தலாததோய, (2) மேறபடி 1 3 18
லது மறேனனமுல்லவத மரங்களுள் தோட்டம் குணதால், அட்டபாகே, பனலித்தனை

LRO/APL/3142/LD/4211

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி, ட்லி ஷெலர்ன் செனாயக்க ஆசிரியர் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் ௨௭ (ஒகஸ்ட்) ஆவணிழி 28 ந் உ.

டடலி சேனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A 1,581. கிராமம்—எம்பெக்க.

துண்டு. காணியின் பெயர்.

விபரம்.

உரிமை கேட்பவர் பெயர்.

விசாலம்.

ஏ. றா. ப.

1 கப்புலகும்புற .. நெலவயல் .. கே. ஆர். அப்புறாமி, எம்பெக்க, கந்தெல்லை, போரத்தினை .. 0 0 22
2 ஷே .. ஷே .. ஷே .. ஷே .. 0 0 25

LA 7268.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி ட்லி ஷெலர்ன் செனாயக்க ஆசிரியர் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் ௨௭ (செப்டெம்பர்) புரட்டாதிழி 25 ந் உ.

டடலி சேனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இல : A 1,061. கிராமம்—மொறுகம்.

துண்டு. காணியின் பெயர்.

விபரம்.

உரிமை கேட்பவர் பெயர்.

விசாலம்.

ஏ. றா. ப.

1 அலுபொதகும்புற .. நெலவயல் .. றட்டொலுவ கொட்பொடயிலிருக்கும் கே. சிரி பெரேரா .. 0 3 9

LA. 7271

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி ட்லி ஷெலர்ன் செனாயக்க ஆசிரியர் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் ௨௭ (ஜூலை) ஆடிழி 28 ந் உ.

டடலி சேனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இல : A 999. கிராமம்—தித்தவெல்ல.

துண்டு. காணியின் பெயர்

விபரம்.

உரிமை கேட்பவர் பெயர்.

விசாலம்.

ஏ. றா. ப.

1 ஹிடினவத்த தென்னந் தோட்டம், தல்பிட்டிய, ஹலுகமயிலிருக்கும் திவுணுகளே உனகாவுக்கும் தித்தவெல்ல, குருணாக 1 0 8
20-40 வருஷம் கலிலிருக்கும் எம். டி. சிறியாவுக்கும் உரிமை

LA. 7253

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி ட்லி ஷெலர்ன் செனாயக்க ஆசிரியர் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம் ௨௭ (ஜூலை) ஆடிழி 28 ந் உ.

டடலி சேனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

ஆரம்பப்பட இல : A 1,045. கிராமம்—பெத்தேகம்.

துண்டு. காணியின் பெயர்.

விபரம்.

உரிமை கேட்பவரின் பெயர்.

விசாலம்.

ஏ. றா. ப.

1 அம்பகஹமுல்லறேன தென்னந் தோட்டம், தென்கமுவ பாடசாலை, பொலகஹலையிலிருக்கும் ராஜபக்ச முதியானசேலாகே டி. ஹகிரி 2 0 16
30-50 வருஷம் பண்டா அவர்களுக்கு உரிமை

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி டடலி ஷெலரன் செனனாயகா ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் எனலும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம் (ஓஸ்தீ) ஆடிமீ 28 ந உ.

டடலி சேனனாயக்க,

காணி விவசாய மந்திரி.

அட்டவணை.

துண்டு	காணியின் பெயர்.	விபரம்	ஆரம்பப்பட இல : A 926.	கிராமம்—பரவளகுடியிருப்பு.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
1	செம்பாப்பாளம்	நெல்வயல	உதமாலெவவை முகமது இலமையில், காத்தானகுடி 3 ம குறிச்சி			0 2 31
2	ஷே	ஷே				4 1 5
						மொத்தம் .. 4 3 36

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி டடலி ஷெலரன் செனனாயகா ஆகிய நான, 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டுமென்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் எனலும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம் (ஓஸ்தீ) ஆடிமீ 22 ந உ.

டடலி சேனனாயக்க,

காணி விவசாய மந்திரி.

அட்டவணை.

துண்டு	காணியின் பெயர்.	விபரம்	ஆரம்பப்பட இல : A 1,209.	கிராமம்—நிண்டான.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
1	நிண்டானவெட்ட அத்தற் உருமூலல்	50 வருஷ 3 தென்க்கனும், 4 பலாக்கனும், ஒரு அடிப்பாதையும அடங்கிய கறுவாத தோட்டம்	மிசில ஜே. பி. மகி டி. சிலவா, மஹாவததை, வுட்டபொல			4 0 11
2	ஷே	50 வருஷ கறுவா			ஷே	0 0 7
3	ஷே	50 வருஷ கறுவாவும் ஒரு அடிப்பாதையும்			ஷே	0 0 17
						மொத்தம் .. 4 0 35

LRO/APL 1977/J/AL/488 L A 7280.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் செனனாயக்க ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் எனலும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு

1950 ம் (ஓகஸ்தீ) ஆவணிமீ 23 ந உ.

டடலி சேனனாயக்க,

காணி விவசாய மந்திரி.

அட்டவணை.

துண்டு	காணியின் பெயர்.	விபரம்	928 ம் பிரதமப்படத்துக்கு 1 ம இணைப்படம் இல. 928.	கிராமம்—தியத்தொற.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
106	கஹட்டகஹமுலஹேன்	தென்னந தோட்டம், எஸ்டமேபிடடிய தோட்டம், குலியாப்பிடடியிலிருக்கும் கூகன மேற்பார்த்து 20-40 வருஷம்	எம். வெள்ளையன்			1 2 5

L A. 7275.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி டடலி ஷெலரன் செனனாயக்க ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் எனலும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1950 ம் (ஓகஸ்தீ) ஆவணிமீ 11 ந உ.

டடலி சேனனாயக்க,

காணி விவசாய மந்திரி.

அட்டவணை.

துண்டு	காணியின் பெயர்.	விபரம்	ஆரம்பப்பட இல : A 980.	கிராமம்—மிடனவெல மெதகனகொட.	உரிமை கேட்பவரின் பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
1	எட்டரெலிய வத்த மிரிஸ்ஹேன்	கஹமுல தென்னந தோட்டம், 30 வருஷம் அல்லது மிரிஸ்ஹேன்	மிதனவல்ல அபுபுவா உரிமை	பல்லேகமுல மாவத்தகமயிலிருக்கும் அங்கொடகே ஹபுவா அவர்களுக்கும்		3 0 3
2	ஷே	தென்னந தோட்டம், இதில் 40 தென்கை 2 பஞ்சமரம், 30 வருஷம், 8 பாகு மரங்கள் 25 வருஷம்			ஷே	0 2 0
						மொத்தம் .. 3 2 3

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி டடலி ஷெலரன் செனனாயக்கா ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிமாண தேவையெனறு கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு, 1950 ம் ௨௫ (ஒகஸ்ட்) ஆவணியீர் 7 ந உ.

டடலி சேனனாயக்க, காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

துண்டு. காணியின் பெயர்.	ஆரம்பப்பட இல : A 1,031	கிராமம்—கொடிகொழுவ.	விசாலம்.
	விபரம்	உரிமை கேட்பவரின் பெயர்.	ஏ. றூ. ப.
1 தொற்குமபுற	நெலவயலும், துப்பரவுசெய்யும் இடம் ..	அரகொடபொல்குறுவளவிலிருக்கும் வகபேடிக்கே லயரா	0 3 13

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் செனனாயக்கா ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிமாண தேவையெனறு கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு, 1950 ம் ௨௫ (ஒகஸ்ட்) ஆவணியீர் 11 ந உ.

டடலி சேனனாயக்க, காணி, விவசாய மந்திரி

அட்டவணை.

துண்டு. காணியின் பெயர்.	விபரம்.	ஆரம்பப்பட இல : A 1,042	கிராமம்—மருலொலுவ.	விசாலம்.
			உரிமை கேட்பவரின் பெயர்	ஏ. றூ. ப.
1 வெலிகுமபுற	நெலவயல்	குருமுனகே லியனோரிஸ் சிலவா	உரிமைக்காரர் என்று சொல்லப்படுகின்றது, மருலொலுவ, வெதகட, பொல்குறுவெல எம் ஜாலில் அபு, மேற்பாரத்து குருமுனகே லியனோரிஸ் சிலவா	0 2 30

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி டடலி ஷெலரன் செனனாயக்கா ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிமாண தேவையெனறு கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு, 1950 ம் ௨௫ (ஜூலை) ஆடியீர் 31 ந உ.

டடலி சேனனாயக்க, காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

துண்டு. காணியின் பெயர்.	விபரம்.	ஆரம்பப்பட இல : A 1,038.	கிராமம்—ஹனவெல்ல பஹல	விசாலம்.
			உரிமை கேட்பவரின் பெயர்.	ஏ. றூ. ப.
1 தலகஹுகுமபுற	நெலவயல்	ஹனவெல் பகுதி, கஜுகாமம், குருனாகலில் இருக்கும் கிராம தலைவா மேல் பாரத்து		1 1 29
2 தலகஹுகுமபுறயில்லவ களறுகள்	சேனை, அதில் 6 தென்னக களறுகள்	யனதம்பொலயிலிருக்கும் ராஜ்குரு முதியானசேலாகே புஞ்சிரால்		0 1 31
				மொத்தம் .. 1 3 20

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனார் தீர்மானித்திருப்பதால்,

காணி, விவசாய மந்திரி டடலி ஷெலரன் செனனாயக்கா ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின் கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பரிமாண தேவையெனறு கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு, 1950 ம் ௨௫ (ஒகஸ்ட்) ஆவணியீர் 14 ந உ.

டடலி சேனனாயக்க, காணி, விவசாய மந்திரி

அட்டவணை.

துண்டு. காணியின் பெயர்.	விபரம்.	ஆரம்பப்பட இல A 1,047	கிராமம்—மெத்தகம்.	விசாலம்.
			உரிமை கேட்பவர் பெயர்.	ஏ. றூ. ப.
1 கந்துகஹுகொடுவ வத்த யும், கந்துகஹுகொடுவ குமபுற	தென்னதோட்டம் 50 வருணம், வயல், இதில் தற்காலிகமான ஒரு கடைபுடம், கலலாற கட்டிய கிணறும் உணர	மெத்தகம், வெல்லவ ஸ்ரீமதி எல். ஜே மேரிநோனு மேற்பாரத்து எல் ஜே மேரிநோனு, டபிளபு சீ. ஜயரத்தன, டபிளபு. என். ஜயரத்தன, டபிளபு. உ. ஜயரத்தன, டபிளபு. ஜி. ஜயரத்தன, உரிமைக்காரர் விவியம் பொன்னடோ, (மாண்டவர்)		0 2 30

LRO/APL/573.

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம், 5 ம் பிரிவின்படியான பிரகடனம்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விவரிக்கப்படும் காணி எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி விவசாய மந்திரி, டடலி செலரன் செனனாயக்கா ஆகிய நான் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பகிரங்க தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1950 ம ஓஸ் (ஜூலை) ஆடிமீ 20 ந உ.

டடலி, செனனாயக்க,
காணி, விவசாய மந்திரி.

அட்டவணை.

துணடு. காணியின் பெயர்.	அட்டவணை.	கிராமம்—கனெகொட.	விசாலம்
	உரிமை கேட்பவரின் பெயர்.	உரிமை கேட்பவரின் பெயர்.	ஏ. ரூ. ப.
1 வீவடுவழறறெறறுவ	நெலவயல	டொன பீற்றர் ஜயசந்தர, வெலிப போத, காலி	1 2 3
2 ஷெ	8 வருஷ தென்கனம், வாழையடிக்கனம், ஒரு சண்ணுமபுச சூனைவைக்கும் ஓர்போட்ட இடமும் அடங்கிய தோட்டம்	ஷெ	0 0 23
			மொத்தம் .. 1 2 26

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்.

(2) அத்தகைய காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் ஈஷ்ட ஈட்டுக் கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொவரும்—

(அ) நோமுகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1950 ம ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 17 ந திகதி, மாலே 2 மணிக்கு என் முனவந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்டாடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1950 ம ஆண்டு (நவம்பர்) கார்த்திகை மாதம் 10 ந திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்

கணடி டிஸ்திரிக் உதவி எஜனாற, விகடா ஜோசப் ஹரல்ட் குணசேகர ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கணடி, கச்சேரி,

1950 ம ஓஸ் (ஒகற்றோபா) ஐப்சிமீ 10 ந உ.

வீ. ஜே. எச். குணசேகர,
கணடி டிஸ்திரிக் உதவி எஜனாற.

அட்டவணை.

துணடு. காணியின் பெயர்.	அட்டவணை.	கிராமம்—எம்பெக.	விசாலம்.
	உரிமை கேட்பவரின் பெயர்.	உரிமை கேட்பவரின் பெயர்.	ஏ. ரூ. ப.
1 கப்புக்கல்லும்புற	நெலவயல	கே. ஆர் அப்பஹாமி, எம்பெக, கந்தைலை, பேராதனை	0 0 22
2 ஷெ	ஷெ	ஷெ	0 0 25

1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப் பெற்றுக்கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்.

1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம ஆண்டின் 9 ம் இலக்கக் காணியைப்பெற்றுக்கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்—

(2) அத்தகைய காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்டஈட்டுக் கோரிக்கைகளை எமக்கு அனுப்பவேண்டுமென்றும்.

(3) அத்தகைய காணியில் உரித்துக் கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1950 ம ஆண்டு நவம்பர் மாதம் 20 ந திகதி காலே 10 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்;

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்டாடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையை கணக்கெடுத்த விவரத்தையும், 1950 ம ஆண்டு நவம்பர் மாதம் 12 ந திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்க வேண்டுமென்றும்

கணடி டிஸ்திரிக் உதவி எஜனாற விகடா ஜோசப் ஹரல்ட் குணசேகர ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கின்றேன்.

கணடி, கச்சேரி,

1950 ம ஓஸ் (ஒகற்றோபா) ஐப்சிமீ 10 ந உ.

வீ. ஜே. எச். குணசேகர,
கணடி டிஸ்திரிக் உதவி எஜனாற.

அட்டவணை.

துணடு காணியின் பெயர்.	அட்டவணை.	கிராமம்—ஹப்பத்தனை, உடகம்.	விசாலம்.
	உரிமை கேட்பவரின் பெயர்.	உரிமை கேட்பவரின் பெயர்.	ஏ. ரூ. ப.
1 மஹேன்னமுலலேஹேன அல்லது தேயிலை, சித்தலை, பலா பாகு	(1) அபறங்கத்தெற குசுமாவதி, ஹப்பத்தனை, பலலேகம், தலாததோய, (2) மேற்படி. குணதாலை, அட்டபாகே, பன்னிலத்தனை	மஹேன்னமுலலேவத்தை மரங்களுள்ளது	1 3 18